

10B184



மங்கலக் குறிச்சிப் பொங்கல் நகழ்ச்சி

டாக்டர் ச. சோமசுந்தரபாரத்யார்

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

(ஒரு செய்யுட் கதை)

நாவலர் — கணக்காயர் — டாக்டர்
ச. சோமசுந்தர பாந்தியர், எம்.ஏ., பி.எல்., டி.என்.



நாவலர் புத்தக நிலையம்

59, மேல் ஆவணி மூல வீதி

மதுரை-625001

முதற்பதிப்பு : 1944
இரும் பதிப்பு : செப்'79
உரிமை பதிவு
எல்லை ரூ 4.50

பதிப்பாசிரியர்
ச. சாம்பசீவனர், எம்.ஏ.,

MANGALAKKURICHI PONGAL NIGALCHI

By
Dr. S. Somasundara Bharathiar,
M.A., B.L., D.Litt..

1944-83

Published by
NAVALAR PUTHAKA NILAYAM
59, West Avani Moola Street,
MADURAI-625 001 (T. Nadu)

பதிப்புரை

தற்காலத் தமிழ்லக்ஷ்மியின்றி ஏறுபோற் பீடு நடை கொண்டு ஏற்றம்பெற்று இலங்கியவர் நாவலர், கணக்காயர், டாக்டர் ச. சோமசுந்தரபாரதியாராவர். அவரெழுதிய நூல்களைத்தும் தமிழ்ப் பெருமக்கட்குக் கிடைத்த அரிய கருதூலங்கள்! அவற்றுள் ஒன்று 'மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி'.

"தமிழ்நாட்டில், பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியைக் கற்பவர்க்கும், தமிழ், தமிழ்ப்பண்பாடுபற்றி ஆய்வியல் நடத்துபவர்க்கும் உதவித் தொகை அளிக்க வேண்டும்" என்ற நோக்கத்தால் 'நாவலர் சோமசுந்தரபாரதியார் கல்வி அறப்பணிக்குழுன்' ஒன்று 1963 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்றது. அக்குழுவில், திரு. சோ. இலட்சசுமிரதன் பாரதியார் (குழலின் ஆட்சியரார்), திருமதி வசமதி பாரதியார், திருமதி. ந. மீனுட்சி அம்மையார் எம்.ஏ., டாக்டர் திருமதி லலிதா காமேஸ்வரன் எம். பி. பி. எசு., பி. எச். டி. (இலண்), திரு. R. S. பாரதி, திரு. கி. பழநியப்ப பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனுர், எம்.ஏ., டுலவர் திரு. க. வெள்ளைவராணுர், டாக்டர் திரு. முத்துச் சண்முகனுர் எம்.ஏ., பிளச்டி., திரு. ச. சாம்பசிவனுர் எம்.ஏ., ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நூலை வெளியிடும் உரிமையை எங்கட்கு அளித்த அறப்பணிக்குழு உறுப்பினர் அணவர்க்கும், குறிப்பாக இதன் தலைவராய் இருந்து மறைந்த டாக்டர் சோ. இராசாராம் பாரதியார், உறுப்பினர் திருமதி கி. இலக்குமி பாரதியார் ஆகியோரது குடும்பத்தார்க்கும் எமது நன்றி உரியது.

இந்நூலை மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அஞ்சல்வழிக் கல்வியில் தமிழ் முதுகலை மாணவர்க்குப் பாடநூலாகத் தேர்ந்தெடுத்த பாடநூற் குழுவினர்க்கும், சிறப்பாகத் தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் திரு முத்துச் சண்முகனுர் எம். ஏ., பிளச். டி., அவர்கட்கும், அஞ்சல்வழிக் கல்வித் தமிழ்த்துறைத்

தலைவர் டாக்டர் திரு தமிழன்னால் எம். ஏ , பிளச். டி., அவர்கட்டும் எங்கள் உளமுவந்த நன்றியை உளப்படுத்துகின்றோம். இந்நுலினைச் செப்பம் செய்து நன்முறையிற் பதிப்பித்த திரு, சு. சாம்பசிவனுர் எம். ஏ., அவர்கட்டும் எமது நன்றி.

மதுரை— 1

9—9—1979

நாவலர் புத்தக நிலையத்தினர்

உள்ளாறு

பக்கம்

1. முதற் பதிப்பு முன்னுரை	...	vi
2. முதற் பதிப்பு முகவுரை — நீ. கந்தசாமிப் பிள்ளை	...	viii
3. சிறப்புப் பாயிரம் — மு. அருணேசலம் பிள்ளை	...	xiii
4. உரிமை உரை	...	xiv
5. கதைச் சூருக்கம்	...	xv
6. நூல் நயம் — ச. சாம்பசிவனுர்	...	xx
7. மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி - நூல்	...	1
8. பாட்டு முதற்குறிப்பு அரூதி	...	62

முதற்பதிப்பு முல்லை

இப்பனுவல் முழுதும் இப்போது புதிதாய் நான் எழுதின தன்று. என் “மாரி வடியில்” முன்னுரையில் சொன்னபடி, 1909-ஆம் ஆண்டில் குமரித்துறையில் தொடங்கி முடிவுருமல் நின்றுபோன ‘புதினக்’ கதையில் “மங்கலக்குறிச்சிப் பொங்கல் விழா” எனும் தலைப்புடன் சில பாக்கள் எழுதப்பட்டிருந்தன. நான்கு வாரங்களுக்கு முன் அவற்றைச் சில நண்பர் படிக்க நேர்ந்தது. அவர்கள் அப்பாட்டுக்களைப் பாராட்டியதோடு, அக்கதையில் கண்ட பொங்கல் விழா நாளின் நிகழ்ச்சிகளை மட்டுமாவது எனிய நடையில் பாடி ஒரு சிறு பனுவலாக வெளியிடுமாறு வற்புறுத்தித் தூண்டினர். அப்பாக்களைப் படிக்கக் கேட்ட என்பெண்களும், அந்நண்பர் வேண்டுகோளை ஆதரித்துப் பாடித்தரத் தூண்டினர். அதற்கு இணங்கி, 150 பாட்டு வரை இயற்றியும், முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கித் திருத்தியும், அமைத்தது இத்தாழிசைக் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக் கொள்ளினும் இழுக்கில்லை.

நண்பர் வற்புறுத்திய நடை எனிமை நாட்டத்தால், இச்செய்யுளில் கவிச்சைவயும் பொருள் வளமும் குறையலாம், உணர்வின் செறிவு நெகிழ்ச்சிக்கேற்ப, இறுக்க இளக்க மொழி ஆட்சி செய்யுளுக்குச் சுவை தரும். ஆனால் பிழை விலக்கி எழுதுவதே பிசுகெனக் கருதும் புதிய தமிழர், பாட்டில் மொழிக் கலப்பைத் தவறென வெறுப்பர். ஆதலால், செறிவுக் குரிய செய்யுள் மொழியைச் சுருக்கி, பிழையற்ற பேச்சு வழக்கில் இப்பனுவல் பாக்கள் அமைந்துள்ளன.

இது அகத்தினைச் செய்யுளாதவின், இதில் தலைமக்கள் “சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறுர்” ஆயினர். இச்செய்யுள் அகப்பகுதியில், ‘நிகழ்ந்தது கூறி நிலையல்’ எனும் நுறையில், தலைவி கூற்றுகும். இது தொல்காப்பியர் கூறும்,

‘சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
 ஒதல்வேண்டாது குறித்தது தோன்றும்’
 ‘புலன்’ வகையாகும். ‘விருந்து’ வகை எனினும் பொருந்தும்.

இப்பாக்களை எழுதி உதவிய நண்பர் வேந்தன்பட்டி வித்துவான் பெரி. சிவனடியான் செட்டியார், அண்ணுமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் வித்துவான் வெள்ளொரண்டீர், இருவருக்கும் கடப்பாடுடையேன். நான் கேளாமலே, அன்புறையாக இதற்குப் பாயிரம் பாடித்தந்த அண்ணுமலைப் பல்கலைக் கழக ஆசிரியரும், புலவர் பரம்பரையினருமாகிய வித்துவான், பத்துநூற்றுப் பொன்பரிசாளர் அருணசலம் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.

ப.சு.ம.லீஸ் }
 15—1—47 }

இளசைகிழான்,
 ச. சோ. பாரத்.

முதற்பதிப்பு முகவரை

தமிழ்நினர் திரு. நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்கள்

“மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி” என மங்கலச் சொல்லும் எதுகை நலமும் தொடர்பு பெற, இன்னிசையோடு கேட்பார் உள்ளத்தைப் பிணிக்கும் தலைப்பைக் கொண்ட இச்சிறு காவியத்தின் ஆசிரியர்கிய உயர்திருவாளர், நாவலர், சோமசுந்தர பாரதியார் அவர்களைத் தமிழ் நாட்டிலும், தமிழ்க்கலையும் உணர்ச்சியும் பரவிய பிற நாடுகளிலும் தெரியாதவர் எவருமிலர் என்றே கூறலாம். இவர்கள் இந்த நூற்றுண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்த் தொண்டாற்றியும், ஆங்கில நூற் புலமையும் பல்கலைப்பயிற்சியும் நிரம்பி உள்ள புலவர் பெருமக்களில் முதலில் வைத்தெண்ணப்பெற்றும் புகழோங்கித்திகழ்ந்தும், இருபெருஞ் செல்வமும் ஒருங்கெய்திய பெரியார் ஆவர். இவர்கள் இளமைப் பருவந்தொட்டே “வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் சடைக்கணிந்த, அண்டர் பிரான் திருவார்த்தை” என்னும் தெய்வப்புலவர் திருமொழியை ஓட்டி, “வண்டல் பயில்வன எல்லாம் செந்தமிழின் வளம் பேணல்” எனக் கூறும்வண்ணம் தமிழ் நால்களைப் பயில்தலும் ஆராய்ச்சி செய்தலும், நுணுகி உண்மைகளைத் துணிதலும், பழந்தமிழர் பண்புநலம் கண்டு வீறு கொண்டெழுந்து காண்போரும் கேட்போரும் வியந்து தன்னைப் பின்பற்றித் தமிழ்ப்பணி செய்யும்படி சொல்லாடலும். ஆகிய பொழுதுபோக்கையே மேற்கொண்டு வந்துள்ளார்கள். இதுபோது “தேசியகவி” எனப் பல்லோரும் புகழும் உண்மைத் தமிழ்க்கவிஞர் காலம்சென்ற சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், நம் நாவலர் பாரதியார் அவர்களும் மதலைப் பருவமுதலே ஒன்றிவாழ்ந்து, இடைவிடாது பல்வகையிலும் தமிழ்ப்பணிகள் செய்தவர்கள் ஆவார்கள். பாவலர் பாரதியார் அவர்கள் கவிவன்மையையும், நாவலர் பாரதியார் அவர்களின் ஆராய்ச்சித் தெளிவையும் சொல் வண்மையையும் இனினத்துப்பேசி மகிழ்வது தமிழறிந்த பெருமக்களுக்கு வழக்கமாக இருந்ததும் இருப்பதும் ஆன உண்மை.

நம் நாவலர் அவர்களின் இளம்பருவச்சூழலும், பள்ளிப்பருவப் பயிற்சியும், கல்லூரிப் பருவப் பல்கலை வளர்ச்சியும் அவர்களைத் தமிழ் அன்னையின் தனிமக்கை ஆக்குவதற்கு ஏற்றனவாயிருந்தன. இளமையில் கலைநல்லர் பெற்ற இளைஞரொடும், கருத்து முதிர்ந்த புலவரொடும், உள்ளம் உயர்ந்த வள்ளால்களொடும் இடைவிடாது பயின்ற இவர்களது நுண்ணறிவும் உள்ள விரிவும் பெருநல்லமல்லாம் ஒருசேரப் பெற்று வளம்பட நானும் வளர்வவாயின பள்ளி, கல்லூரிகளில் நல்லாசிரியர்பால் பயிலுங்கால் இளமையிலேயே பண்பு பெற்ற இவர்கள் நுண்ணறிவு, ஆன்ற ஆங்கில ஆசிரியர் அன்புறவாலும் பழக்கத்தாலும் தொடர்பாலும் மிகமிக எள்ந்து உயர்நிலையை அடைவதாயிற்று. இயற்கையாக ஈமைந்த தமிழ்ப்பற்றும் வீரமும் பண்பட்ட நுண்ணறிவோடு பரந்த நூற்பயிற்சியும் கலந்து, ஆரம்நிறை பொதியிலின் இளங்காலெண்ண வளர்ந்து நறுமணத்தொடு தமிழக முழுதும் பரவி நலம் தரலாயின. தமிழ் நாட்டுக்கோ, மொழிக்கோ ஏதேனும் இழுக்கோ இடை ஊரே தோன்றுங்காலத்து இவ்விளங்கால் வெய்ய கோடை மேல் காற்றுக்கவும் சூறையாகவும் சூழன்று அவ்விடுக்கண்களைத் தூற்றிச் சூழும் கடலில் எறிந்து ஏமம் செய்து மகிழ்வதும் உண்டு.

நம்நாவலர் வழக்கறிஞராகப் பல ஆண்டு தென்பாண்டி நாட்டில் திசூந்து, நாள்தோறும் வளரும் வருவாயைப் பெற்று வந்தும், அதன் பயனையும் புகழையும் சிறிதும் கருதாமல் தமிழ்ப்பணி ஒன்றையே பெரிதும் பேணி, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என்னும் தண்ணேக்கோடு அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்தலைமைப் பேராசிரியாக அமர்ந்து தொண்டாற்றிப் பெரும் புகழ் கொண்டதும், அங்கு அவர்கள் தொடர்பால் நூற்றுக்கணக்கான மாணவர் கல்விப் பயிற்சியோடு வீர உணர்ச்சியும் பெற்று உலவுவதும் நம்மவர்க்கெல்லாம் பேரானந்தத்தை விஜோவிப்பதாகும்.

ஓய்வுபெற்ற காலத்தில், “சூடற்குடபால் பரங்குன்றின் பாங்கர் பழனம்குழ்” பசுமலையிருக்கையில் அமர்ந்து, தெறியும்

நிரலும் கொண்ட வாழ்க்கையில் தமிழ்த் தொண்டாற்றிவருவது, காண்பவருக்கும் கேட்பவருக்கும் களியூட்டுவதாகும். தம் பெயர்க்கேற்ற பேரழூகோடு மதியழகும் பெற்று, முதுமைத் தெளிவும் இளமை உளவளமும் கொண்டு, தம் இருக்கையில் இன்பப் பெருக்கொடு சுவடிகளைத் துருவிப்படிப்பதும், கண்ட உண்மைகளைத் தேனின் இனிய சொல்லில் வேண்டும் வேம்பும் கலந்து அருகயலிருப்போர்க் குணர்த்துவதும் ஆர்வமுடிய வர்க்கெல்லாம் பேருவகை விளைப்பதொடு, அந்நிலையை மனத் தால் நினைப்பவர்க்கும் அளவிறந்த ஆனந்தம் உண்டாக்கி வருவனவாகும். இப்பெருந்தகையார் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரிய அறிவினிக்கும் நூல்களியற்றி, அவற்றுள் ஒரு சிலவே வெளியிட்டுள்ளார். ஏனையவை எல்லாம் வெளிவரச் செய்வது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

இப்போது அவர்கள் வெளியிடும் “மங்கலக்குறிச்சிப் போங்கல் நிகழ்ச்சி” என்னும் சிறுகதைச் செய்யுள், தமிழகத்தின் தென் பகுதியில் செல்வமிகு வாழ்க்கையின் சில சூறுகளையும், குடிப்பிறப்பின் சால்பையும், இடைநடுவே காணப்படும் எளிய இனிய இயல்பையும், இழிதகவுடையார் பழிவளருள்ளப் பான்மையையும் நல்ல சொல் ஓவியமாய்க் காட்டுவதாகும். பொருட்சிறப்பினும், உண்மை காணும் ஊக்கத்தினும், ஆராய்சித் திறமையினும் வன்ஷையுற்ற உளக்கருத்துணர்த்தவரும் சொற்கள் எவ்வளவு எண்ணி முயன்றாலும் தம் இயற்கை மாற்முடியாதாகலின், இப்பாக்களில் சொல்லின் நொய்மையும் பொருள் எளிமையும் காண இயலவில்லை. இதை ஒரு குறையாகக் கொள்வதும் ஒன்றைது. அதுவுமன்றி, இது அவர்கள் விளையாட்டாக எழுதிய செய்யுளாகலானும், இடையீடுற்ற பல ஆண்டுகளுக்கு முன் பின்னாக இயன்ற பாக்களாகலானும், எல்லோருக்கும் இனிக்கப்பேசி எளிதில் புகழ்பெற விரும்பாது உண்மை அறநோக்கில் ஊன்றி உறைத்த உணர்லூறும் உறனுடை உளக்களார்ச்சி-யான் எழுவன் ஆகலானும், இப்பாக்களை இப்பண்புகளைக் கருதி அளந்தறிவார்க்குப் பல இடத்தும் நலங்காண இயலும்.

“பேசும் மனிதருடன் உலகில் பிறந்து தவழ்ந்து நடந்தோடி, வீசும் பொதியை வளி ஊர்ந்து... திகழும் தமிழனங்கு.”

“விருத்தர் வியந்தனர், நன்மடவார் விழியில் அவஜை வரவேற்றார்” — “சோதிநிறைந்த முகத்தால்வு சுடரும் விழிகளிலோர் துயரும்” — “அறத்திற் கணியும் உயர்காதல்” — “அருளின் உரு ஒளிரும் அறிவே” — “விரல்கள் உள்ளான் உள்யாழ்ப் பண்ணே” — “பாசி படகுவது போலப் படிருநிறை மனத்தள்” — இதைபோன்ற தொடர்களில் இனிய சொல்லும் கணியும் கருத்தும் ஒன்றி என்றும் உவகை தரும்.

“அறத்தில் கணியும் உயர்காதல்” என்று நம் நாவலர்களும்பொழுது காதலின் உண்மை இலக்கணத்தைச் சூத்திர உருவாய் வெளியிடுவது பேரல் தோன்றுகிறது. காதலின் அடிப்படை அறமே என்பதும், அறத்தில் வேஞுன்றாத காதல் கணிதராதென்பதும், அறம் வேரும் அதன் கணி காதலுமாகத் தோன்றும் வழி ஒன்றிலே தான் இனிய காதற்கணி பழுக்கும் என்பதும் அடங்கக்கூறி, அறத்தின் வரம்பும் காதலின் எல்லை இல்லாச்சுவையும் விளக்கி, அறவரைவில்லாது தூய்க்கும் காபச்சுவை எந்தானும் மன்னும் சீரொடு சிறப்பைத் தராதென்பதும், இன்னும் இன்னை இனிய பல உயர்ந்த கருத்துக்களும் ஊன்றிச் சிந்திப்பார் உள்ளத்தில் வியப்பை விளைத்து நயப்பைத் தரும். கணிந்த உள்ளக்கவிகள் எல்லாரும் பொருளென்றிலேயே கருத்தை நிறுத்திச் சொல்லைப் பொருட்படுத்தார் என்பது கவிச்சுவை உணர்வார் துணவு என்பதும் இங்கு நாம் நினைவு கொள்ளவேண்டும்.

இது அளவால் சிறு நூலாதலின், யாரும் தாமே இதை முழுதும்படித்து இன்புறவேண்டும் என்றெண்ணி இன்னும் பரு எடுத்துரைக்கவிடும்பாது விடுகின்றேன். இந் நூலாசிரியர் ஆராய்ச்சித்திறமும் வாழ்க்கை உயர்வும் இவர்களோடு பயிலும் பேறுடையவர்கள் உவந்து பாராட்டுவதால், தமிழகமுழுதும்

தெரிந்து மகிழும் வண்ணம் தங்கள் ஓய்வுகாலத்தில் தம் வரழிக்கை வரலாறு ஒன்றெழுதி வெளியிடுவார்களாயின், தமிழ்நாட்டுக்குப் பெரும்பயன் தருவதாகும். தமிழ்ச்சங்கம் அமர்ந்த தமிழ்ப்பெரும் கடவுளாம் ஆலவாய் அண்ணால், நம் நாவலர் அவர்கட்கு நீடிய வாழ்நாளும் வல்லுடலும் ஏனைய இன்பங்களும் மேன்மேலும் வளரச்செய்து தமிழ்ப்பணி இடைவிடாது செய்ய அருளும் வண்ணம். அவன் அடிகளை வணங்குகின்றேன்.

மயிலை
10—2 - 47 }

— நீ. கந்தசாமி பிள்ளை

இம்முகவுரை எழுதி உதவிய தஞ்சைப் பள்ளி அகர மிராச்தாரும், தெள்ளிய தமிழறிஞருமான — திருவாளர் நீ. கந்தசாமி பிள்ளை அவர்களுக்கு என்றும் கடப்பாடுடையேன்.

— ச. சோ. பா.

சிறப்பும் பரயிரம்

அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழகசிரியார்
வீத்துவான், அநுஞாசலம் பிள்ளை அவர்கள்
அன்புறை

நாவலர், உயர்திரு. சோசுக்ந்தர பாரதியார் அவர்கள்
இயற்றிய ‘பொங்கல் விழாப்’ பாராட்டுப் பாக்கள்.

“ஆய்ந்தாய்ந்து சௌற்பெய் தமைத்த விருந்தினைத்
தீந்தேன்பெய் தட்டதொரு சிற்றுணவா—மாந்தி
உவப்பார் துமிழிஞர், ஒண்பொருள்தேர்ந் துள்ளம்
உவப்பார் சுவவபெருக்கில் நின்று.” (1)

“உலகியலும் மக்கள் உளப்பாங்கும் காதல்
நிலைஅருப்பி முற்றும் நெறியும்—விலக்கில்லா
ஊழின் வலியும் உரைத்திறனும் ஓவியம்போல்
குழுமிஇந் நூலகத்தே தொக்கு.” (2)

“நாவலர் என்றார் நவிலும் திறம்கண்டோர்,
பாவலர் என்று பகர்வேமால்—மூவா
மருந்துவிளை சிற்றார் மருங்கமர்த்தவார் செய்தி
திருந்த அமைத்தமுறை தேர்ந்து.” (3)

‘எங்கள்பே ராசான், இசைகிழான், வாகைத்
தொங்கல் புனைச்சாம சுத்தரன்னன்—தெங்கும்
புகலும் பெரியோன் புதிதுபுனைந் தியாத்த
தகவுள்நூல் வாழ்க தழைத்து.’ (4)

(ஒப்பம்) மு. அநுஞாசலம் பிள்ளை

கோனூர் சமீன்தாரும், பெருங்குடித் தனவணிகச் செல்வருமான — திருவாளர் பெ. ராம. சி. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு

உரிமை உறை

“இரவைப் பயந்துநிதிக் கிழவன்
எதலையும் வேண்டாமல் ஈந்து
அரவை அணிந்துமகிழ் அரனுக்
கன்பன் எனஅளகை உறையும்
கரவை இகழ்ந்து,கலை வளர்க்கக்
கருதி உலகில்வரு தரு,பால்
பரவை இகழ்ந்துவிரி புகழார்
பருணிதன் சிதம்பரன் பாரி.

(1)

‘பாரில் புகழ்விரும்பிப் பலரும்
பணத்தை விரயமிடப் பார்ப்போம்;
காரில்,கைமா றெதுவும் கொடையால் ;
கருதா தறிஞர்அற வோர்பால்
நேரில் பழகி பிறர்அறியா
நிலையில் புலவர்பெற நிலையாச்
சீங் குதவும்வாண்மை அறத்தின்
செம்மல், சிதம்பரன்மெய்த் திருவன்.

(2)

“திருவை அறத்தினும்நல் அறத்தைத்
திருவினும் செய்துயரும் திறலோன்,
பொருவில் தமிழ்கமமும் பாவைப்
பொருளும்பதமும்பதம் பார்த்து,
பருவ மழைமகிழும் பயிர்போல,
பாடும் புலவர்உளம் உவப்ப
மருவிச் சுவைமதிக்கும் மகிழ்நன்,
மணக்க இப்பாடுரிமைப் படுப்பேன்”.

(3)

காதச் சுருக்கம்

பொதியமலைச்சாரல்; தெற்குமலைவாரம்; வட்டமலை வளரகம்; அதில் பழமையான சிற்றூர், மங்கலக்குறிச்சி. அங்குக் கண்ணுக்கிளிய காட்சிதரும் ஒரு பெரிய வீடு; அது, உயர்குடிச் செல்வ வேளாளர் ஒருவருடையது. அதைப் பண்ணையார் மாளிகை என்பர். பண்ணையார் புகழோடு வாழ்ந்து மாண்டனர். அவருக்கு மக்கள் இருவர். மூத்தவர் அமைதியும் அருளும் நிறைந்தவர். அவருக்கு ஆண்மகவில்லை; இளையவர் நடுவயதில் க ஸமானூர். அவருக்குப் புதல்வர் இருவர், புதல்வியர் இருவர் பிறந்தனர். அவருள் மூத்தவரின் முதல் மஜீவி மகப்பேறின்றி மரித்தாள். மகவாசையால் தன் முதுமை கருதாது ஓர் ஏழைப் பெண்ணைப் பொருள்கொடுத்துப் பெற்று மறுமணம் புரிந்தார். சில ஆண்டு கழிந்து பிள்ளை இல்லாமலே இறந்தார். இளையவர் சமர்த்தர், அறம் திறமிப்பா உள்ததர். தனக்கு மனமொத்த பெருங்குடிப் பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தார். தமையரின் இளையாள் தன்னிடத் தவருக விரும்ப, இணங்காமல் மறுத்தார். அதை வெறுத்த இளையாள் தன் கணவருக்குத் தலையிணை மந்திரம் ஒதினன். அவர் தம்பிபால் மனம் மாறுபட்டார். அது கண்ட இளையவர், சூல்கொண்ட தன் மஜீவியுடன் வெளியேறி இலங்கை சென்று தங்கினார். பெரும் பொருளீட்டினார்.

அங்கு அவருக்கு மகன் பிறந்தான். அவன் பிள்ளைப் பருவம் செல்வ விளையாட்டில் கடந்தது, பள்ளிப் பருவம் படிப்பிலும் உடற் பயிற்சியிலும் நடந்தது. பிறகு அவளைத் தந்தை உயர்தரக் கல்விக்கு மேல்நாட்டுக் கனுப்பினார். அங்குக் கலைகளில் முதன்மை பெற்று மீண்டான் சால்புகள் மிகுந்த அவனுல் தங்கள் பழங்குடிப் பெருமையைப் புதுக்கிப் பெருக்க விரும்பினார் அவன் தாய். தங்கள் தாய் நாட்டில் அவன் நல்ல பதவி பெற்று வீறு பெறச் செய்யும்படி தன் கணவரை வேண்டினார். அவரும் உடன்பட்டு முயன்று உதவினார்,

பிறது மகனை முதலில் மங்கலக்குறிச்சியில் பெரிய பாட்டரை வணங்கி, அவர் வாழ்த்துப் பேறும்படி அனுப்பி இர். அவனும் அங்குப் போந்தான். பேரன் பாட்டரைக்கண்டு தண்டனிட்டான். அவரும் அவனை மகிழ்ந்து வரவேற்று வழித்தினார். அவனே நம் பாட்டுத் தலைவன்.

முத்தவரின் இளையாள், தன் கணவர் பண்ணைக் சொத்துக்கள் அனைத்தையும் தானே கவரக்கருதினன். தன் தந்தை கணவருக்குக் கடன் கொடுத்ததுபோலவும், அக் கடனுக்குப் பண்ணைச் சொத்து முழுமையும் கணவர் விற்றது போலவும், சில 'மலூணை'ப்பத்திரங்கள் பிறப்பித்தாள். தந்தைசிடமிருந்து சொத்துக்களைத் தன் பொயருக்கு எழுதிவாங்க எண்ணினால். தந்தையலாய் அவள் தந்தை இறந்தார். சொத்துக்கள் தன் மாற்றுந்தாய் மகனுன் அண்ணருக்கு இறங்கும் என அறிந்து அடுசினால். அண்ணரிடம் அதிக அன்பு காட்டினால், பிறகு யெல்லப் பத்திரங்களைப்பற்றிக் குறிப்பிட்டாள். 'கணவரின் தாயத்தார் சொத்துக்களை அடையாமல் தடுக்க அப் பத்திரங்கள் பிறப்பிக்கப் பெற்றன; தத்தை தன் பெயருக்கு மாற்று முன் இந்தந்தார். தாங்கள் அவற்றை எனக்கு மாற்றித் தரவேண்டும்,' என்று, அண்ணரை அவள் நெருக்கினால். தங்கையின் வஞ்சம் அறிந்தார் தமையர். தந்தைபேரால் வந்த சொத்தும், தான் தேடிய பொருளும் தனக்குப்பிறகு தன் ஒரே மகனுக்கும் அவள் கணவனுக்கும் ஆகும்படி மரணமுறி (Will-இயில்) எழுதினார். அதுவும், வயது வந்து அவள் விரும்பும் கணவனை மணந்தால் மாட்டும் ஆகும் என்றும், அன்றேல் அச்சொத்துக்கள் தனக்குதவி செய்த தன் இளைய மைத்துனர் வழியைச் சேரும் என்றும் வரையறுத்தெழுதினார். அதை அறிந்த தங்கை சினந்து தமையரையும் அவர்மகனையையும் நன்சு அருத்தி மாய்த்தாள். அவள், கணவன் இறந்தபிறகு, தன்தாய்வழியில் ஏழை உறவினானை பண்ணை உழவனேடு உறவாடிக் கருவுற்றுள். ஊர் அலருக்கு உட்கினால். தல யாத்திரைக்குப் புறப்பட்டாள். அயலூரில் ஓரு மகனைப் பெற்றுள். உழவன் தங்கை ஒரு கைம்பெண்ணுக்குப் பணம் கொடுத்து,

அும்மகவை அவள் மகனுக வளர்க்கச் செய்து திரும்பனான். சீல ஆண்டு கழிந்து, தன் மகனை அவ்விதவையிடம் வாங்கி, பிள்ளையில்லாத கணவர் குடிக்கு ஊரறியப் பிள்ளை கூட்டி வைத்துக் கொண்டான். தன் மகனுக்குத் தனக்குப்பின் அத்தனை சொத்தையும் சேர்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. அதற்காகத் தன் தலையன் மகனை அம்மகனுக்கு மனம் செய்து, அவளோடு சொத்தை எல்லாம் அவனடையச் செய்ய என்னினுள். அதற்காக அம்மாகியைக் கொல்லாமல் தன் ஆதிக்கத்தில் வைத்து வளர்த்தான். அப்பெண்ணே இப்பாட்டின் தலைவி.

இவ்வாறிருக்க, பொங்கல் விழா வந்தது. விடியும் வேலோயில் ஆற்றுக்கு “தை நீ” ராடச் சென்றுள் தலைவி. இநட்டில் வழுக்கிச் சுருட்டும் சுறுபில் விழுந்தாள். வெள்ளம் இழுத்தது. அந்நேரம் குளிக்கவந்த தலைவன் கரையில் நின்றான். ஆற்றில் குதித்து விழுந்தவளை ஏந்தி நீந்திக்கரைசேர்த்தான். இவ்வாறு ஒருவரை ஒருவர் கண்டு காதல் கூர்ந்தார். எனினும், அங்கே அவளிடம் அந்திலையில் தனியே பேசுவது தகுதி அன்றென நினைத்துப் பெருந்தகை பிரிந்தான். தலைவி தன் வீடுபோந்தான். அங்குப் பொங்கல் உண்டாட்டு முடித்தது.

அவ்ஹாஸ் மாலையில் ஐயனர் கோயில்முன் வழக்கமாய் நடக்கும் விடலையர் போட்டி விளையாட்டைப் பார்க்கப் போகும் மகளிரோடு தலைவியும் வந்தாள். போட்டியில் எல்லோரையும் விடத் தலைவன் சிறந்து வாகை குடி விளங்கினான். அன்றங்குப் புதிய வேங்கை ஒன்றையும் தனியே மலைந்து கொன்று அருந்திற்க காட்டினான். அதனாடு தன் விற்றிரும் விறகமும் விளங்க ஒரு மூல்லைக் கொத்தை அம்பால் எய்து தலைவி குழல்ல் செருகினான். யாவரும் அவளைப் போற்றினர். விளையாட்டு முடிந்ததும் தலைவி வீடு போந்தாள். அவள் மாமி, அரங்கில் நடந்ததை அரிந்து தலைவியையும் அவள் மரண்ட தாயையும் பலவாறு பழித்தாள். அப்போது அங்குவந்த முதியளான தலைவியின் சித்தி. அம்மாரியைக் கடிந்து, அவளின் பொல்லாங்குகளை எல்லாம் எடுத்து விரித்து இடித்துரைத்தாள். அன்று முற்பகலில் தலைவி வளையை

உழவன் திருடியது வெளிப்பட்டு, அவளைக் காவலர் பிடித்து அடித்தனர். அடிபொருமல் சூடு வெறியில் மாபியின் காதகக் கணதகளைக் கக்கினான். அவைகளையும் அம்முதியோள் தன் எமத்துணிக்கு விளக்கி, விரைவில் தூக்குத்தண்டம் அவளுக்குக் கிடைக்கும் என அறைந்து அச்சுறுத்தினாள்.

அதற்கிடையில் தலைவனுக்கு வெற்றிமாலை சூடு, இளைஞர் ஆவளை ஊர்வலமாக உலாவரச் செய்து பாராட்டினர். அதைப்-பொருமல் கைம்பெண் பெற்ற கயபகன் தலைவனைக் குத்தினான். இளைஞர் குத்தினவளைக் குமைத்துக் காவற்கூடத்தில் அடைத்தார். தலைவனை மருத்துவர் புண்ணைத்தைத்துப் பாட்டர் வீட்டில் சிகிச்சைசெய்தார். உணர்விழந்த தலைவன் மயக்கத்தில் தலைவி பெயரைச் சொல்லிப் புலம்பினான், மருத்துவர் சொல்படி பாட்டர் அனுப்பிய மருத்துவப்பெண், தலைவியின் மாமி வீட்டில் வந்து தலைவிக்கு அவன் நிலைமையை அறிவித்தாள். தலைவியும் அவள் சித்தியும் மருத்துவப் பெண்ணும் பாட்டர் மாளிகைக்கு வந்தனர். அங்கே மருத்துவர் தூண்ட, பாட்டர் வேண்ட தலைவி பரிவால் தலைவனை அருகமர்ந்து இங்கித இன்னுரைகளால் உயிர்ப்பித்தாள். அவனும் தெளிந்தான். தனித்த இருவரும் காதலால் உளங்கலந்தொன்றி உவந்தனர். பாட்டரும் சித்தியும் வாழ்த்தினர். மாமி தனக்கு வரும் தண்டனைக்கு அஞ்சித் தற்கொலை செய்து மாண்டாள்.

இவ்வாறு நிகழ்ந்தவற்றைத் தலைவி, மணந்து மஜைமாண்பு பெற்ற வாழுங்கால், தன் தோழிக்குக் கூறினாள். அக்கூற்றே இச்செய்யுளின் பொருள்.

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி - நூல் நயம்

ச. சாம்ராசீவனர், எம். ஏ.. தமிழ் விரிவுரையாளர்,
அஞ்சல்வழிக் கல்வித்துறை, மதுரைக் கமராசர்
பல்கலைக் கழகம், மதுரை.

முன்னாரை :

‘நாடு, மொழி, இனம், இம்முன்றின் உயர்வுக்குப் பாடு-
பட்ட உரவோர் சிலருள் நாளூர் — கணக்காயர் — டாக்டர்
ச. சோமசுந்தர பாரதியாரும் ஒருவர்! தமிழ் இலக்கியத் திற-
ஞியவில் தலைசிறந்த பேரறிஞர். ஒல்காப் பெரும்புகழுத்
தொல்காப்பியத்திற்கு உரைகண்ட வித்தகர். வள்ளுவரின்
வரலாற்றை உலகிற்கு உணர்த்திய பேராசிரியர். ‘இவர் யாத்த
படைப்பிலக்கியங்களில் ஒன்று இம் ‘மங்கலக் குறிச்சிப்
பொங்கல் நிகழ்ச்சி’! இதன் ‘நூல்நயங்’ குறித்து ஒருசில
ஈண்டுக் காண்போம்.

யாப்பியர் ஈழியில் :

யாப்பின் இலக்கணம் இயம்பவந்து தொல்காப்பியர்
‘பாட்டுதை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனூர் புலவர்’¹

என்பர். ‘வண்புகழ் கொண்ட சேர் சேழு பாண்டியர் ஆண்ட
இத் தமிழகத்து வழங்கி வரும் யாப்பு எழுவகைப்படும். அவையாவன : பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, பழமொழி யாப்பு. இவ் வேழினுள் ‘உரையாப்பு என்பதும் ஒன்று. இவ் ‘உரையாப்பு’ நால்வகைப்படும்.

“ பாட்டிடை கூத்த குறிப்பினானும்
பாவின் ரெழுந்த கிளாவி யானும்
பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளாடு புணர்ந்த நகைமொழி யானுமென்
நுரைவதை நடையே நான்கொ மொழிப்”¹

என்பர் ஆசிரியர். இந்நான்கிளையும் இரண்டு வகையாகப் பகுப்பர். “பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின் ரெழுந்த கிளாவி ஆகிய முன்ளைய இரண்டும் ஒரு பகுதி; பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி, பொருளோடு புணர்ந்த நகைமொழி ஆகிய பின்ளைய இரண்டும் ஒருபகுதி” ஆம். இதற்கு இளம்பூரணர், பேராசிரியர் கூறும் உரைக் குறிப்பினை நோக்குமிடத்துப் பண்டைத் தமிழ்ப்பெரு மக்களிடத்தே கடை கூறும் வழக்கம் இருந்து வந்ததென்பது தெளிவாகும். ஒரு “யாளையும் குதினரயும் தம்முள் நட்புக் கொண்டன; இவ்விரண்டும் இன்னவழியிற் சென்றன; இன்னவாறு செய்தன”. என்று இளம்பூரணர் விளக்குவர். தலைவன், ‘பொருள்வயிற் பிரிதல்’ முதலிய பிரிவுகளைமேற் கொண்டபோது தலைவி வருந்தியிருப்பளன்றே! அப்போது செவிலீயானவள், அவளைத் தேற்றுதற் பொருட்டுக் குறியவும், நெடியவுமான கடைகளைக் கூறி நகுவித்துப் பொழுது போக்குவள்!

“ செம்முகச் செவிலீயர் கைம்மிகக் குழிஇக்
குறியவு நெடியவு முறைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுளை யோரென
உக்த்தவை மொழியவு மொல்லாள்”²

என்ற சான்றினைக் கூறிப் பேராசிரியர் விளக்குவர். எனவே இக்காலச் சிறுகதை, தொடர்க்கதை போன்ற கடைகளை அக்காலத்தும் கூறி வந்தனர் என்னும் இவ்வுண்மை போதரும்.

1. தொல்: செய்யுளியல்: 166.

2. நெடுநல்வாடை : 153 156.

தொல்காப்பிய ஆழ்கடலில் முத்தெடுப்பதில் வல்லவரான நம் நாவலர் பாரதியார், இவ்வண்மையை ஓர்ந்தே ‘மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி’ எனும் ‘செய்யட் கனது’யைப் புனைந்துரைப்பாராயினர்.

“நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே”¹

என்றும் நூற்புக்கேற்பத் தலைவிகூற்றுக் யாக்கப்பட்டது என்று கூறுவர் நாவலர் பாரதியார். ஆனால் இவரே, இந்தாலின் ‘காதச்சாருக்கத்’ தில், “இவ்வற்று நிகழ்ந்தவற்றைத் தலைவீ, மனந்து மஜைமாண்பு பெற்று வாழுங்கால் தன் தோழிக்குத் தூங்குள். அக் கூற்றே இச் செய்யுளின் பொழுள்” என்று குறிப்பிடுவதை எண்ணுங்கால். ‘கற்பின்கண் தலைவிகூற்று’ எனக் கொள்ளினும் இழுக்கன்று.

“அவனாறி வாற்ற அறியும் ஆகவின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்”²

என்ற நூற்பாவின்படி, தலைவனது பண்பிளைத் தலைவி நிறுத்துக் கூறுவாள் ஆதவின், இக் கூற்றும் இதன்பாற்படும் எனலாம்!

“மக்கள் துதலிய அகன்னுந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெருஅர்”³

என்ற இலக்கண வழிக்கேற்ப இந்தாலிலும் தலைமக்கள் இயற் பெயர் சுட்டப்படவில்லை! தொல்காப்பியர் செய்யடுறுப்பில் எண்வகை வணப்பினை எடுத்து மொழிகின்றார். அங்வெட்டனுள், ‘புலன் என்பதுமொன்று. ‘வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற்

1. தொல். அகத்திணையியல் : 47

2. தொல்காப்பியம்: கற்பியல்: 6

3. „ : அகத்திணை : 57

பொருள் தோன்றுவது” என்பது இதன் இலக்கணம்.¹ இதற்கேற்பவும் இந்நால் அமைந்துள்ளது. அல்லது

“விருந்தே தானும்
புதுவது புனீந்த யாப்பின் மேட்டே”²

என்பதற்கேற்ப ‘விருந்து வனப்பு’ எனினும் அமையும்!

தமிழின் தனிமாண்பு:

193 பாக்களைக் கொண்ட இந்நுலைத் ‘தமிழ் வாழ்த்-
து’டன் தொடங்குகின்றார் ஆசிரியர்.

“பேசும் மனிதருடன் உலகில்” (1) என்ற பாடல் தமிழின் தனிமாண்பினை மொழிகின்றது. ‘மனிதர்கள் என்று பேசத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களுடன் தோன்றி, அவர்களுடனேயே தவழ்ந்து நடந்து விளையாடிப், பொதியில் தென்றலில் ஊர்ந்து, இயல் இசை வளரத் திகழ்பவள் தமிழனங்கு! ‘அறிவு’ தலைவன் என்றால், மொழிகள் அனைத்தும் அவனின் கிழத்தியர்கள்; ஆனால் அவன் முதன்முதல் மனந்த காதலறத் தலைவி — தமிழ்மகளே! ஆத்தகு அணங்கைத் தொழுவோம் என்ற பொருள்பட அமைந்தது இப்பாடல்! தமிழின் தனிமாண்பினை இவ்வகையில் எடுத்து மொழிந்தவர் வேறு யாருமில்லை எனலாம்!

இயற்கையின் ஏழில் நலம் :

‘நிலமும் பொழுதும்’ என்ற தலைப்பில், இயற்கையின் ஏழில் நலத்தைப் பாடுகின்றார் பாவலர்.

“வானம் வறப்பினுங் குன்றுத
வளங்கெழு தென்பொதியை வாரம்
கானம் கனிகளொடு தேனும்
கரும்பொடு நெல்வயலும் ஈனும்” (1)

1. தொல்: செய்யுளியல்: 233

2. தொல்: செய்யு.’ 231

“ஏலம் கிராம்பு கருவாயும் ...

ஓயா தொழுகி அகழ் ஓம்பும்”

(2)

“வெள்ளி முளைத்துவிடி யாமுன்” (5); “காண்யாற்று வெள்ளத்தை” (9); “நீரில் கயல் உறங்கும் நெடிய நிலத்துக் கழுதுறங்கும்” (166); “சேவல் சிறகடித்துக் கூவ” (181); “வெள்ளை மலரினங்கள் குவியு” (182) முதலான பலபாக்களில் இயற்கைக் காட்சி இயம்பப்படுகின்றது.

காதலோ காதுள்:

காதல் இன்பத்தைக் காட்டுதற் பொருட்டே இந்துல் எழுதப்பட்டது. பண்ணைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிய தைந்நீராடலில் கதை தொடங்குகின்றது. வெள்ளி முளைத்து விடியாமுன் விழுவத் தைந்நீராட விரைந்து சென்றுள் தலைவி; இருட் சோலை ஆற்றில் இறங்கினாள்; வழுக்கி வெள்ளத்தில் வீழ்ந்தாள். அதனைக் கண்ணுற்ற தலைவன், அச் சுழி வெள்ளத்தில் குதித்தான்; அவளைத் தாங்கினான்; கரை ஏறினான்; குராயரத்தடியில் படுக்க வைத்தான். இருவர் கண்களும் கவ்விக் கொண்டன. ‘கலக்கம் கொள்ளல்’ எனக் கூறி மறைந்தான். (4 - 7) இது, தொல்காப்பியர் கூறும் களவின் முதல் நிகழ்ச்சியாகிய ‘காட்சி’ என்பதை நினைப்பூட்டுகின்றது.

பொங்கல் விழாப் போட்டியின் போது பங்குபெற்று வாகைபல சூடிய தலைவன், விரைமுல்லைக் கொத்தொன்றை வில்லால் தொடுத்துத் தலைவியின் குழலில் இறுகச் செறித்தான். (16) பரிமீது ஊர்ந்து உலாவந்தபோது அவன் செருகிய அதே மலர்க் கொத்தைத் தன்கைகளால் எடுத்து, அவன்மீது வீசினாள் தலைவி, தலைவன் குத்துண்ட நிலையறிந்து துடிதுடித்த தலைவி அவனை உயிரிப்பிக்க உறுதுணை புரிந்தாள்.

“காலை எனதுயிரைக் காத்த
 காலைன் தீயவுடல் தீட்டால்
 மாலை உயிர்துடித்து வருந்த
 வாளா அமைந்திருக்க மாட்டேன்!
 வேலை வளைந்தபுவி மீது
 வெல்லும் அறம்எனுஞ்சொல் மெய்யேல்
 பரலை என்பாற்படுத்தி ஏந்தல்
 பல்லாண்டு வாழவரம் பெறுவேன்!” (72)

எனப் புகச் கிறுன். அவ்வாறே, அவன் அாகில் அமர்ந்து இன்னுள்ள சாற்றி, அசையவிடாமல் இருக்கச் ‘செய்து உயிர்ப்பித்தாள். உணர்வு தெளிந்த அவன், “தானுள என் உளத்தை வென்றான் தரணி தனில்லை நுத்தி இவரோ! ” (89) என்று பாராட்டினான். “உடலும் உயிரும் உம துடையை, ஒருவாது எனைக்கொள்ளும் கடமை!” (95) என்கிறுன் தலைவி. அவனே, அவள் கண்ணைத் துடைத்து நுதல் நீலிக் கதுப்பை இழுத்து முத்தம் இட்டு” (102)

“அன்பே! எனதுயிர்ப்பெண் அழகே!
 அருளின் உருளீரும் அறிவே!
 இன்பே! எனக்குதவ மலர்விட்
 டிறங்கி எழுந்தருளும் திருவே!” (105)

என்று பாராட்டினான். பின்னர் இருங்கக்கும் மணவிழை நிகழ்ந்தது!

உவமை ஸுத்துக்கள்:

இந் நூற் கடலிடையே பல்வேறு உவமை முத்துக்கள் பளிச்சென ஓளிவிடுகின்றன. சிலமட்டும் இவண் காட்டலாம்:

“கையில் மகவெடுக்கும் தாய்போல், காளை ஒருவெணைத் தாங்கி” (6); “புத்தப் புதுப்புல்யை அடர்க்கப், புகுந்த இளஞ்சிங்கம் போல்வான்” (14); “இல்லாத செல்-

வம்ளய்தி யிழுந்த ஏழை எனங்கி” (17); “வள்ளி தலை-
முருகன் விரும்ப வானத் தரசன்மகள் வெதும்பிக். கள்ளி
எனப்பழித்த கலைபோல்” (28); “வானத் துருமாறும்
முகில்போல் மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்” (39); “நத்தி
விலக்குபவர் இன்றி நாயை அடிப்பதுபோல்” (55);
“வெருஞ மதலீன அழுது” (69); “வானத் துளிவிரும்பும்
புள்போல்” (79); “பண்கள் மிசைவிசம்பில் அறுகாற்
பறவை திரிவதென மிதந்து” (82); “சொலும் தொடங்கி
இடைமுறிவும் தொடுத்த தொடர்மொழியும் ஆக” (83);
“செய்ய வேஞும் வள்ளியும்போல் இனிது வாழ்வீர்” (128);
“கன்று பிரிந்தபசுப் போல்” (162); “மத்தால் உடைதயிரும்
வானில் மதிமுன் இரிஇருஞும் போல்” (174); “பின்னைநீ
கண்ணன் அவன் என்றும் பேராத காதலுடன் வாழ்வீரு!”
(178) ஆகிய உவமைகள் வந்துள்ளன.

அறுதெட்டிகள் :

‘பெண்ணுக்கு உரிமை வேண்டும்’ என்பதை ஆசிரியர்,
‘வானுட்டு மாட்சி சொலி மண்ணீல், வாழ்வுரிமை-பெண்களுக்கு
மறுக்கும் தாநாட்டு நூல்கள்’ என்ற அடிகளில் சுட்டுகின்றார் (38). ‘பழியொடு படரும் சூழ்ச்சி நெடிது நிற்காது’ என்பதை,
“இடிந்து விழுந்த துங்கள் சூழ்ச்சி, இன்றேதொடங்கிற்றுங்கள்
வீழ்ச்சி” (50) என்ற அடியால் காட்டுவர். ‘நல்லவர்க்கு அற-
மே துணை’ என்பதை, “‘நல்லார்க்கு அறம் துணைய தாமேல்,
.....பொல்லாச் சுரம் குறைந்து போதம் பொலியப் புண்டோ-
வொழியக் காண்போம்” (64) “வெல்லும் அறம் எனுஞ் சொல்
மெய்யேல்” (72) என்ற தொடர்களாலும், ‘எல்லாம் இறைவன்
செயல்’ என்பதை “‘எல்லாம் இறைவனாருள் நம்மால் இயல்-
வதைச் செய்வது நம் கட்டமை” (64) என்ற தொடராலும் அறிய-
லாம். ‘அவரவர்க்கு ஏற்ற படியை அளப்பான் ஆண்டவன்’
என்ற கருத்தை,

“நித்தம் தொழுங்கடவுள் மக்கள்

நினைத்த தலைத்துந்தர வில்கீஸ்;

நத்தும் பொருள்களுள்அவ் அவர்க்கு
நன்மை பயப்பெற்றை நல்கும்" (91)

என்ற அடிகள் விளக்குகின்றன. ஊழி, அறம் இவற்றின் உயர்வை “பாசல என்பாற் படுத்தி ஏந்தல், பல்லாண்டு வாழ வரம் பெறுவேன்” (72) என்பதனாலும்,

“முன்னொடு முடிந்த முடிச்சு;
மூர்க்கர் இதைஅவிழ்க்க முயன்றால்
பின்னொ அறம்அறிக்கும் அவரை” (128)

என்பதனாலும் ஆசிரியர் வர்புறுத்துகின்றார். இத்தகு அறநெறிகள் பலப்பல புகலப்படுகின்றன.

தெரிந்த மொழி :

தொல்காப்பியர் கூறும் ‘புலன்’ வனப்புக்கேற்ப இக் கதை நாலில் சேரிமொழி’ அல்லது ‘தெரிந்த மொழி’ மிக்குக் காணப்படுகின்றது. “தீட்டைத் தொலைக்க (8); கள்ளி (28), (31); காது கசக்கும் அவள் வசவு (40); குமைத்தாய் (45); குமைக்க (55); மடியில் கனம் இல்லை (49); ஏமாறித் தங்கை (52); கோலாகலச் சதுர அறை (60); அக்காள் (65); தழுதழுத்து (66); விருதா (98); புடையை (102); ஆட்டைத் திதி (121); அறுதலைகள் (131); சித்தி (135); உல்லாசப் பேர்வழி (151); வேசை (156); மதினி (185); முதலான சொற்கள் இதற்குச் சான்று!

ஓசை நயம்:

பாடல்கள் அனைத்துமே எதுகைத் தொட்ட அமைந்து எழிலுட்டுகின்றன. சிற்சில பாக்கள் ஓசை நயம் பெற்றுத் துள்ளியாடுகின்றன.

சான்றுக்கு ஒன்று கூறலாம் :

“பெருமை நுமதுரிமை; நானைம்
பேதைனன் பெண்மைமடத் தியல்பு;

அந்ம நுமதுரிமை ஆதல்
 அஞ்சி அயரும்என் துள்ளம்;
 ஒருவம் எனதுமன தல்லால்
 ஒத்த உரிமைபிறி தில்லேன்;
 இருமை நிலையிலும்என் உயிர்நும்
 எனிய உடைமைஎன் என்னீர்’ (46)

என்று தலைவி பேசுவதாக வரும் இப்பாடலில் ஓசைநயம் மட்டுமன்றித் தலைமக்களின் பண்பு நலன்களும் பாடப்பட்டுள்ளன ‘பெஷையும் உரனும் ஆடு மேன்’ “அச்சமும் நானும் மடனும் முந்துனுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”¹ என்ற தொல்காப்பியர் கூற்றினையொட்டி ஈண்டும் தலைமக்களின் பண்புகள் மொழியப்பட்டன எனலாம் !

முன்னேர் மொழி பொதுள் :

முன்னேர் மொழிந்த பொருளைப் பொன்னே போற் போற்றுதல் தமிழ்ப் புலவர் கடன்.² நம் நாவலரும் இந் நூலில், வள்ளுவர், இளங்கோ, கம்பர், போன்றேர் கருத்துக்களைத் தக்கவாறு எடுத்தாண்டுள்ளார் எனலாம்! “தொடலைக் குறுந்தொடி” (33); “கொடிறுடைக்க” (46); “விழியில் உறைபாவாய்” (124); “காலையில் காட்சியினில் அரும்பிக் கழியும் பகர்பொழுதில்போதாய்; மாலை மலர்ந்துதலைக் காதல், மாடுழுக்க வாடுமெலர் நிமிர்ந்து” (167) முதலான பகுதிகள் திருவள்ளுவர் கூறும், “தொடலைக் குறுந்தொடி தந்தாள்”; “கொறுடிடைக்கும் கூன்கையர்”; “கருமணியாற் பாவாய்”; “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்”² முதலான குறட்பாக்களை நினைவுபடுத்தும்.

தலைவன், தன் தலைவிநலம் பாராட்டுவதாக ஏரும்,

‘வானே! வறுமையுற எனக்கு
 மகிழ்வு மழைக்கும்விழி மடவாய்

1. தொல் : களவியல் : 7, 8.

2. திருக்குறள் : 1135; 1077; 1227.

தானே தகைஞக்குத் தந்து
 சாகும் உயிர்தழைக்கச் செய்தீந்
 தேனே! என்னள்ளமலர் உறையும்
 திருவே! மனவனத்தில் உகளும்
 மானே! உயிர்குளிர் ஒளிரும்
 மதியே! எனதுபுது வாழ்வே!'' (123)

என்ற பாடல், இளங்கோவடிகளின் “மாசறு பொன்னே!
 வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!”¹ என்ற
 பகுதியை நினைவூட்டுகின்றது.

‘‘நீரில் கயல்ச றங்கும் நெடிய
 நிலத்துக் கழுதுறங்கும்...’’ (166)

என்ற அடி, கம்பனின் ‘‘நீரிட உறங்கும் சங்கம் நிழ-
 லைட உறங்கும் யேதி’’² என்ற பாடலைப் பின்பற்றியது !
 இங்ஙனம் பலப்பல காட்டலாம்.

மெய்ப்பாட்டிறுப்பு :

தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து
 நான்கஞுள் ‘மெய்ப்பாடு’ என்பதும் ஒன்று உண்டன்றே? இந்
 நூலிலும் மெய்ப்பாட்டிறுப்பு அமைந்து கற்பார்க்குக் கழிபே-
 ருவகை நல்குகின்றது.

அகத்திற்கு உரிய மெய்ப்பாடுகளில் ‘நகுநய மறைத்தல்’
 ‘கூழை விரித்தல்’ என்பனவும் உண்டு.³ “தலைவன் தன் களை-
 யால் தலைவிக்குக் கண்ணி சூட்டினான். ஆண்டு நின்ற
 பெண்டிர் அலர் தூற்றுவரே என்றஞ்சிய தலைவி, புன்முறுவலை
 வெளிக்காட்டாது மறைத்தாள்; காதலால், கருமை நிறைந்த

1. சிலப்பதிகாரம் : 2 : 73-74.

2. கம்பராமாயணம் : 1 : 2 : 44

3. தொல். மெய்ப் 13, 14.

சூந்தல் அவிழ்ந்தது' என்ற பொருள்படப் பின்வரும் பாடல் அமைகிறது :

"நல்லார் முகத்தில்அலர் நகைக்கு
நாணி முகிழ்க்குமகிழ் மறைத்தேன்;
அல்லார் அளக்கெநகிழ் மடவார்
அங்கென்னீத் தங்கண்ணேற் பழித்து ...'" (17)

இவ்வடிகளில் நாவலர் பாரதியார், மேற்காட்டிய இரண்டு மெய்ப்பாடுகளைக் காட்டியுள்ளார்.

"காலை எனதுயிரைக் காத்த
காலோஎன் தீயவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த,
வாரா அமைந்திருக்க மாட்டேன்!" (72)

எனத் தலைவி கூறும் கூற்றில் 'அழுகை' எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றதல்லவா? இப்படிப் பல காணலாம்!

ஆசிரியர் கனவு :

இந்நால் வாயிலாக நாவலர் காலை மெய்ப்பாடு யாது? இதோ அவரே கூறுகின்றார் :

"வாழ்க உலகு அறமும் ஓங்க,
வறுமை பசிபிணிகள் நீங்க,
ஆழ்க அழிவு தரு தீமை
அச்சம் கொடுமை வஞ்சம் அழிக!
வீழ்க பருவமழை என்றும்
விளைக உணவு பொருள் இன்பம்
ஞூழ்க தமிழினேளி எங்கும்
துண்பம் தொலைக் கொழில் உயர்க! (வாழ்த் : 2)


ஆசிரியர் கண்ட கனவு நஜவாகட்டும் என வாழ்த்து-வோமாக!

புதிய வாசகம்

சுருங்கச் சொன்னுட் இந் நூலைத்தீர் ‘உலகியலும், மக்கள் உளப்பாங்கும், காதல் நிலை அரும்பி முற்றும் நெறியும், விலக்கில்லா ஊழின் வழியும் உரைத்திறனும் ஒவியம்போல்’ சூழ்கின்றன; தமிழின் தனிமரண்புரி, இயற்கை எழிலும், உவமை முத்தும், அறதெறியும், தெரிந்த மொழியும், ஒசைநயமும், முன்னேர் மொழி பொருளும் களிநடம் புரிகின்றன என்லாம். நூற்கடலில் மூழ்குங்கள்; நீங்களும் இன்னும்பல நன்முத்துக்களைக் கொண்டு நந்து குவிக்கலாம்!

“நாவலர் பாரதி நாற்றமிழுச் சாரதி!

நாவலர் போற்றிடும் பண்டுக் குறைபதி!”



தமிழ் வாழ்க !

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

வரழ்த்தியல்

பேசும் மனிதருடன் உலகில்
 பிறந்து தவழ்ந்துநடந் தோடி,
 வீசும் பொதியைவளி¹ ஊர்ந்து,
 ஷிளையும் நினைவுகளும் வேண்டும்
 தேசும் இயலிசையும் வளரத்
 திகழும் தமிழனங்கை, அறிவு
 கூசும் அழகிளமை இனிமை
 கூர்² அறக் கிழத்தி³யைத் தொழுவாம். (1)

வாழ்க உலகு, அறமும் ஓங்க,
 வறுமை பசிபிணிகள் நிங்க,
 ஆழ்க அழிவுதரு தீமை,
 அச்சும் கொடுமைவஞ்சம் அழிக,
 வீழ்க பருவமழை, என்றும்
 விளைக உணவுபொருள் இன்பம்,
 சூழ்க தமிழினேளி எங்கும்,
 துன்பம் தொலைக, தொழில் உயர்க. (2)

1. வளி - காற்று, பொதியைவளி - தென்றல். 2. கூர் - மிகு. 3. அறிவைத் தலைவனுகவும் மொழிகளை அறிவின் கிழத்தியராகவும் உருவகப்படுத்தி, “அறிவுக்குத் தமிழே முதல் மனந்த காதலறத் தலைவியாவள்; அவளைத் தொழுவாம்,” என்பது இப்பாட்டின் கருத்து.

நூல்

நீலமும் — பொழுதும்

வானம் வறப்பினுங் குனருத
 வளங்கெழு தென்பொதியை வாரம்¹,
 கானம் கணிகளொடு தேனும்,
 கரும்பொடு நெல்வயலும் ஈனும்;
 தானம் பெறுதல்அறி யாதார்,
 தாளாண்மை வாழ்வுக்க்கும் தமிழர்
 மானம் கமழ்மலை வளாக
 மடிவளர் மங்கலத்தொல் குறிச்சி. (1)

ஏலம் கிராம்பு கருவாயும்²
 சந்தனமும் எங்குமணம் நிரப்பும்
 கோல மலைவளைந்து நிமிர்ந்து³
 கோளில்⁴ அரண மதிலாக,
 நீலத் திரைவிசும்பு விரிக்கும்
 நேர்கிழுக்கில் ஓர்சிறிய திறவை⁵
 ஓலம் இடும்அருணி யாறே
 ஓயா தொழுகிஅகழ் ஓம்பும்.⁶ (2)

பணத்தைச் சிறிதும் மதியார்,
 பசியும் பிணியும் அறி யாதார்,
 குணத்தை விரும்புகுடி மடவார்
 குறையில் நிறையுடையர் குலவக்
 கணத்தும் பிரிவரிய காதல்
 களிக்கும் கடவுளரும் கருதா

1. வாரம் — மலைச்சாரல்.
2. கருவாய் — இலவங்கம்.
3. நிமிர்ந்து—நேரே செங்குத்தாக உயர்ந்து.
4. கோளில்—
பகைவரால் கொள்ளப்படுதலின்றி.
5. திறவை — திறந்த
வெளி.
6. அகழோம்பும்-அகழாகக் காக்கும்.

பொங்கல் நிகழ்ச்சி

மணத்தை மதிப்பு தமிழர் வாழுர்,
வந்திறுக்கும்¹ தைப்பொங்கல் விழவு.

(3)

காட்சீயும், காதலும்

பொங்கல் பெருவிழவுக் கிரவுப்
பொழுது முழுதுமாறங் காமல்
எங்கும் புதுக்குபவர் ஆர்ப்பும்
இரையும் பெருமழையினுரப்பும்
கங்குல் இருபொழுது² கழியக்
கடைசி விடிவதன்முன்³ வானில்
மங்கல் சிறிதகல், மகளிர்
மழையும் விடக்குளிக்கச் சென்றார்.

(4)

வெள்ளி முளைத்துவிடி யாழுன்
விழவுத்தை நீராட விரைந்தேன்;
அள்ளத் திரஞ்சுமிருட் சோலை
ஆற்றல் இறங்காடி வழுக்கி
வெள்ளச் சுழிபறித்த குழியில்
விழுந்து புதுப்பெருக்கின் வேகம்
தள்ள ஒழுகுமெனைச் சுழியில்
தாழாமல் ஏந்திவெள்ளம் நீந்தி.

(5)

கையில் மகவெடுக்கும் தாய்போல்
காளை ஒருவளைனைத் தாங்கி
நொய்ய அரைக்கும் நுரைத் திரையால்
நொறுங்கிச் சரிந்தகரை ஏறிக்
கொய்யக் குளிந்துமலர் கொடுக்கும்
குரவு மரத்தடியில் புல்லில்

1. இறுக்கும்—அமரும்; தங்கும், 2. இருபொழுது—மாலை
யும் யாமமும், 3. கடைசி விடிவதன்முன்—இரவின் 3-ஆம்
பொழுதன் வைகறையின் பிற்பகுதி.

பைசு நிறுத்திஅயல் படர்ந்து¹
பரிவு² கனியளைப் பார்த்தான். (6)

உள்ளம் பதைக்கட்டல் நடுங்க
உரைஞ்ரும் ஓல்லாமல் நின்றேன்
எள்ளற் கரியளழில் மார்பன்
இனிய உயிரெனக்கன் றீந்தோன்
கள்ளங் கபடமற்ற முகத்தில்
கருணை பொழியும்விழி “கலக்கம்
கொள்ளல்” எனவுரைக்க நீத்தம்
குமிழி யெழுக்குதித்து மறைந்தான். (7)

கிட்டாமல் பேசாமல் காளை
கிழுக்கு வெளுக்கும் அந்த வேளை
“தொட்டான் டெனையெடுத்த தீட்டைத்
தொலைக்கநீர் தோய்வதற்கு விரும்பி
விட்டான்” என்றினைக்க, உடனே
விரைந்து மறைய, என்றன் சிந்தை
எட்டாத ஆழுத்தில் அவனை
ஏந்தி உடன் நீந்தக் கண்டேன். (8)

கான்யாற்று வெள்ளத்தை நீந்திக்
கரையில் எனைச்சேர்த்த நம்பி,
நான் நன்றி கூருத பிழையை
நாணைன்று கொள்ளாமல் வெறுத்து,
தான்யாதும் பேசாமல் தருக்கால்
தமியள் எனை இகழ்ந்து விரைந்து
போன புதுமையினை எண்ணிப்
பொருமி அழுததென துள்ளம். (9)

நீராடும் ஊரார்கள் காண
நேராமல் என்மனைக்குத் திரும்பிப்

பொங்கல் நிகழ்ச்சி

பாராம லேவிரைய, என்பின்
பக்கத்து வீட்டுப்பெண் தொடர்ந்தாள்;
'யாரோடுஞ் சேராமல் தலிநீ
யாண்டுக் குளித்தனை? என்றுரைப்பத்
தேராத¹ நாண்அலீக்கத் திகைத்துத்
தெருவைக் கடந்துமனை புகுந்தேன். (10)

பொங்கல்விழாப் போட்டிவிளையாட்டு

பொங்கல் விழவயர்ந்து விருந்து
புறந்தந் தங்குண்டாடி யிருந்தோம்
சங்கம் முழங்கஅன்று மாஸெ
சாத்தன்ஊர்க் கோயிலின்முன் சோலைத்
தங்கி மலைபவர்க்கு வாகை
தருவதைக் காணவிழைந் தேகும்
நங்கையர் கூட்டமொடு நானும்
நடந்தங்கோர் புல்திடில் அமர்ந்தோம். (11)

எல்லாரும் வந்தமர்ந்த பின் அங்
கிருந்த முதியவருள் முதல்வர்
வில்லாலும் மல்லாலும் நீண்ட
வேலாலும் மிக்கவிறல் காட்டி
வல்லோர்க் குரியமுதல் வரிசை
வாகை விரும்புநரை அழைத்தார்
சில்லோர் எழுந்தவர்தம் பின்னே
சிறுவன் ஒருவன்எழுச் சிரித்தார். (12)

பருத்த உடலினர்தம் வயதால்
பல்லாண்டு முத்தவர்ஆங் கிளவல்²

1. தேராத நாண் — காரணம் தெரியப்படாத நாண்; அதாவது தெளிவாகத் தனக்கும் தோன்றுமல் உள்ளத்தில் காதலால் எழுகின்ற நாணம். 2. இளவல் — இளைஞன்.

பெருத்த புயங்களிடைப் படர்ந்து
 பிறங்கு மெழில்மார்பன் சிரிப்பான்
 ஒருத்தன் எழவும் நமை வெல்ல
 ஊக்கும் இவன் யார்என் றுருத்தார்;¹
 விருத்தர் வியந்தனர்; நன் மடவார்
 விழியில் அவனைவர வேற்றார்.

(13)

முத்தின் ஒளிதவழும் மூரல்,
 முறுவல் தவழும்எழில் முகத்தில்,
 புத்தப் புதுப்புலியை அடர்க்கப்
 புகுந்த இளஞ்சிங்கம் போல்வான்
 சித்தத் தூரன்திகழும் சிரிப்பில்,
 செவ்வேள்² இச் செம்மல்இவன்³ யாரென்
 ரெத்த வயதினர்கள் எல்லாம்
 உவந்து புகழ்ந்தனர்அப் போது.

(14)

பஸ்லோரும் பார்க்கஅவர் முன்னே
 பறம்பு⁴ வளாந்துயரத் திறவை
 கல்லாரு முட்கம்பி செறியக்
 கட்டி அகன்றுழுந்த மடுவில்⁵
 மஸ்லாருந் தோள்மறவர் இறங்கி
 வரிசை முறையிலஅங்கு வகுத்த
 தொல்லோர் பலகளூரித் துறைகள்
 தொடங்கித் திறல்காட்டத் துதைந்தார்⁶.

(15)

தலைவன் கலையால் தலைவீக்குக் கண்ணீர் நூட்டல்
 மல்லார்தோள் வல்லார்கள் அசைக்க
 மாட்டாத கல்லைவிளை யாட்டாய்

1. உருத்தார் — சினந்துநோக்கினர். 2. செவ்வேள் — முருகன். 3. செம்மல் - சிறந்தவன்; தலைவன். 4. பறம்பு - மலீ. 5. மடுவில் - பள்ளத்தில் 6. துதைத்தார்—நெருங்கினர்.

நில்லா தெடுத்திளவல்¹ எறிந்து
 நெடிய தொலையில்நிலம் குழித்தான்
 வில்லால் அங் கோரம்பில் தொடுத்து
 விரைமுல்லைக் கொத்தொன்றை விடுத்தான்,
 எல்லார்க் கிளையவன்னன் குழலில்
 இறுகச் செறித்துருவ எய்தான்.

(16)

நல்லார் முகத்தில் அலர்² நகைக்கு
 நாணி முகிழ்க்குமகிழ் மறைத்தேன்.
 அல்லார்³ அளக்கெநகிழ்⁴ மடவார்
 அங்கென்னை தங்கண்ணேற் பழித்து,
 வில்லோடு நின்றவனை அன்பு
 மிதக்கும் விழிகளினுல் வழுத்த,⁵
 இல்லாத செல்வம்எய்தி யிழுந்த
 ஏழை எனாங்கி இருந்தேன்.

(17)

மல்லிட்டு வெல்வாரும், வாளால்
 மலைவதிற்⁶ றலைமைகொள் வாரும்
 சல்லி எருதுபிடிப் பாரும்,
 தத்தம் துறையில்திறல் காட்ட,
 வல்லார்க்கு வாகைமலர் மாலை
 வரிசை யொடுமுதுவர் வழங்க,
 எல்லாரும் ஆர்க்குமிடை நெடிய
 இரும்புப் பஞ்சர⁷ மிழுத் திறுத்தார்.⁸

(18)

ஆர்ப்போடு பேச்சரவம் அடங்க
 அமைதியுற் றனைவரும் அமர்ந்தார்

1. இளவல் - வாலிபன், விரை - விசாரணை. 2. அலர் - மலர்கின்ற; பழிக்கின்ற. 3. அல் ஆர் - இருள் அல்லது கருமை நிரம்பிய. 4. அளக்கெநகிழ்தல் - “கூழை விரித்தல்”, எனுமெய்ப்பாடு; காதலால் குழல் அவிழ்தல். 5. வழுத்த - வாழ்த்த. 6. மலைவதில் - பொருதலில். 7. பஞ்சரம் - விலங்குகளை அடைக்கும் கூடு. 8. இறுத்தார் - நிறுத்தினர்.

பார்ப்போர் மனம்பதறத், திடரில்
 பாவையர் பதைக்க, அயில்¹ மறவர்
 தேர்ப்பாண்டில் கூடேறிச் சீப்பைத்²
 திறக்க உறுமிவரி வேங்கை
 வேர்ப்பார்முன் முட்கம்பிப் படுகர்³
 வெளியில் குதித்துலவக் கண்டோம்.

(19)

வாலை அடித்தகன்ற வாயில்
 வளைந்தவள் எயிறுகள் தோன்ற,
 மாலைத் தழுவிலெனக்கண் அழல்,⁴
 வரிப்புலி வெறித்துநின் றுறும,
 மேஜீ அமர்ந்தமுது பெரியார்
 மீனி விடலையரை நோக்கக்—
 காலை எளைஅளித்த காளை
 கதுமென⁵ நான் அஞ்ச எழுந்தான்.

(20)

கல்லாரு முட்கம்பி செறிந்த
 காவல் மடுவில்⁶ நடு நின்று
 பஸ்லார் பயந்தொருவப் புலிதான்
 பாயப் பதுங்குமுனம் பாய்ந்தான்
 பொல்லாப் புழைவாயில் வேலைப்
 புதைத்துப் புறம் உருவத் தரையில்
 மல்லாந் தலறஅதன் தலையை
 மண்ணேடு தைத்தூன்றி மலைந்தான்.⁷

(21)

எல்லாருங் கைகொட்டி ஆர்த்தார்
 என்னும் சிறியசெயல் இழைத்த
 கல்லாத கள்வன்னன வெள்கிக்
 காளை முகம்கவிழ்ந்து நின்றுன்

1. அயில் — வேல்.
2. சீப்பு — உருவு கதவு; செருகி உருவும் அடைப்பு.
3. படுகர் — பரந்த பள்ள நிலம்;
4. அழல் — எரிய.
5. மடு — பரந்த பள்ளம்.
6. கதுமென — விரைவாக.
7. மலைந்தான் — எதிர்த்துப் பொருத்தான்.

சொல்லாத காதல்களி கூரத்
 தோன்றுத வாய்முறவுல் ஊர
 நில்லாதென் நெஞ்சில்நிறை நெகிழு
 நிலையாத மாஸ¹ நீத்தத்² தாழ்ந்தேன், (22)

மாலை மயங்கமதிப் பிறைமேல்
 வானீல வெள்ளத்தில் நீந்திப்
 பாலைப் பழித்தொளிர்வெண் பளிங்குப்
 படகாய் முகில்கிழிக்கப் பார்த்தேன்;
 ஆலை³ அரவமொடு புள்ளின்
 ஆர்ப்பும் அடங்கஇருள் அடரும்
 சாலை வழித்திரும்பி விரைந்தூர்ச்
 சதுக்கம்⁴ கடந்துமனை புகுந்தேன். (23)

மனையில் தலைவிணைய மாமி பழித்தல்
 வீட்டிற் புகுந்தனைன மாமி
 வினவும் கிழவியர்கள் சூழ
 நாட்டுப் புறத்தொருவன் சிறுவன்,
 நம்மூர் மறவர்பொரத்⁵ துணியாக்
 காட்டில் பிடித்தபுதுப் புலிவாய்க்
 கைவேல் புதைத்தத்தனைத் தரையில்
 மாட்டி வதைத்தக்கதை புலையா⁶?
 வல்லார் நம்ஊரவருள் இலையா? (24)

“வீரன்னன் ரெல்லோரும் புகழு
 விளங்கும்உன் அத்தான்அங் கிருந்தூர்ப்
 பேரைப் பிறன்பறிக்க விட்டுப்
 பித்துப் பிடித்துறங்கி னானு?

1. மாஸ் - மையஸ்.
2. நீத்தம் - வெள்ளம்;
3. ஆலை - கரும்பு என் முதலிய ஆட்டும் கருவி.
4. சதுக்கம் - நாற்சந்தி.
5. பொர - மலைய; போரிட.
6. புலை - பொய்.

சூரன் புதியன்னத் துணிந்தோ
 சூட்டும் அவன்மலரைப் புளைந்தாய்?
 ஊரார் சிரிக்கவகை நினைந்தோ
 உவர்த்த¹ பழிகுடிக்கு வளைந்தாய்?" (25)

மாயியைத் தலைவியின் சித்தி மறுத்துரைத்தல்

என்றென் செவிசுஞ்சொல் மாயி
 இயம்ப, இடிகேட்ட அரவென்
 ரெயன்றும் விளங்காமல் உளையும்²
 உள்ளம் உடையவிம்மி அழுதேன்
 நின்ற கிழவியருள் ஒருத்தி
 நெருங்கித்தன் ணெஞ்சிலெனைப் பொருத்தி,
 "இன்று புலியடர்த்த இளவல்
 இனத்தைத் திறலை³ எவர் இகழ்வோர்? (26)

மன்ற முதுவர்தமுவ முதல்வர்
 மார்போ டனைத்தவனை வாழ்த்தித்
 தொன்று தொடர்புபல சொல்லித்
 தோழமை கொண்டாடக் கண்டோம்
 வென்றி விறல்விளங்க விடலை
 வில்லிற் கணைவிடுத்து மூல்லை
 சென்றிச் சிறுமிகுழற் செருகச்
 செய்த திறலைவர் வியவார்? (27)

"வள்ளி தனைமுருகன் விரும்ப
 வானத் தரசன்மகள் வெதும்பிக்
 'கள்ளி' யெனப்பழித்த கதைபோல்,
 காளோ கணைதன்னைக் கழிக்கத்
 துள்ளித் துடிக்கும்ஒரு சிறுக்கி
 தூயமனத் திவளைத் தூற்றில்,

1. உவர்த்த — வெறுக்கும், 2. உளையும் — வருந்தும்.
3. திறல் — ஆற்றல்.

எள்ளி இகழிவன் ஆனா?''

என்று கழறின்கண் துடைத்தாள்.

(28)

அவ்வேளை யில்வெளியில் ஒளியும்

ஆர்க்கு முரசொலியும் எங்கும்

செவ்வே தெருநிரப்ப, மக்கள்

திரண்டு பரபரக்கும் ஆர்ப்பின்

கவ்வை¹ செவிநிரப்ப அவ்வை²

கடிதில்முன் மாடம்எனைச் சேர்த்தாள்

செவ்வேளன் நெஞ்சமர்ந்த செம்மல்

தெருவிற் பவனிவரக் கண்டேன்.

(29)

தலைவன் உலாவரத் தலைவி மலர் பெய்தல்

வீதி நிறைந்தினைஞர் ஆர்க்க,

மேடை மகளிர்மலர் போர்க்கச்

சோதி நிறைந்தமுகத் தறிவு

சுடரும் விழிகளில்ஒர் துயரம்

ஒதும் பனிப்படலம்³ படர

ஊரும்பால் வெள்ளைநிறப் பரியின்

மீது முறுவலூடன் செம்மல்

வீறு மினிரவலம் வந்தான்.

(30)

அருகு வரவும் அவன் அம்பென்

அளகம் செருகுமலர்க் கொத்தை

விரகு நினையாதென் கைகள்

விரைந்தங் கெடுத்தவன்மேல் வீசப்

பெருகும் உவகைபொடு நின்றேன்

பின்வந்தம் மாமிழென்கை பிடித்துக்

கருகு முகம்கணலக் கழறி,

“காம வெறிபிடித்த கள்ளி!

(31)

1. கவ்வை—ஒலி. 2. அவ்வை—முதியோள் 3. பனிப்படலம்—கண்ணில் படர்ந்து ஒளி மறைக்கும் நொய்ய நீர்த்திரை. 4. அம்மாமி—அம்மான் மஜைவி.

மாமிவசவு

“தெருவில் திரிபவர்கள் சிரிக்கத்
 தெரியாச் சிறுவனுக்குன் தலைப்பு
 உருவி உதிர்த்துவந்து, நாணும்
 ஒழித்து நகைப்பின், அவன் உன்னை
 மருவி மகிழ்வன்னன நினைந்தோ
 மலரும் புனைந்தைன்” என் நிகழ்ந்தாள்
 வெருவி¹ அலமருமுன் முதியோள்
 வெம்பித் தெழித்து²மறுத் துரைப்பாள். (32)

“விடலை கணகுமலிற் செருகி
 விட்ட மலர்க்கிவளை வைதாய்;
 தொடலைக்³ குறுந்தொடி⁴ பின் அதைமுன்
 தொடுத்த கணையினன்முன் ஏறிந்தால்
 நடலை⁵ உடனதற்கும் நலிவாய்;
 நாவில் நரம்புமிலை உனக்கு
 கடலை நிகர்த்தெவரு மார்த்துக்
 களிக்கும் இடையுனக்குக் கடுப்பேன்?” (33)

என்ற முதியவளை மாமி,
 “எங்கே இதுவரையும் இருந்தாய்?
 சென்றுஉன் அண்ணலெடு நீயும்
 செத்தீர்கள் என்றுதிதி கொடுத்தோம்;
 மன்றிற் புதுவன்மலர் சூட
 மால்கொண் டதைமகிழ்ச்சன் மகனும்
 நின்ற பழிகுடிக்குத் தந்தாள்;
 நீயும் அதைப்புகழ் வந்தாய். (34)

சுன்றேர் இருவரையுந் தின்றுள்,
 இருந்து பழிவளர்க்க நின்றுள்;

1. வெருவல் - அஞ்சதல்.
2. தெழித்து — சினந்து.
3. தொடலை-மாலை.
4. குறுந்தொடி-சிறிய வளை [அணிந்த வள்.]
5. நடலை-பொய்; வஞ்சம்.

சான்றேள்ளிப் பெண்மணியின் தாய்னன்
தமையர் தனை இகழு லானுள்;
ஆன்றேர் குடிப்பழியை அஞ்சி
அண்ணர் உன் அக்காளை அகற்றத்
தோன்று துயிர்துறந்து மானம்
தொலையா மலேநிறுத்தி இருந்தார்.

(35)

கைமை¹ நிலையடைந்துன் தமக்கை
கட்டுக் கடங்காமல் நடந்தாள்
பைமை² நிலைக்குரிய விதவை
பருவ மடந்தைனப் புனைந்து
வையப் பழிஇகழ்ந்து வாழ்ந்து
மாணு முடிவடைய, நீன்
கையில் இவளைவிடுத் தூர்மேல்
கானும லேஷழிந்து போனும்.

(36)

“நானிந்த நாதியற்ற ³ நாயை
நட்போடு சீராட்டி வளர்த்தேன்.
தானுந்தன் தாய்மாரைப் போலே
தலைதடு மாறிநன்றி இன்றி
மானம் அழியஉயிர் வாழு
மனது துணிவள், அறம் வீழு;
வானும்⁴ வறக்கும்இனி நாட்டில்,
வாழ்வேது மானமுடை யார்க்கு?

(37)

“வானுட்டு மாட்சிசொலி, மண்ணில்
வாழ்வுரிமை பெண்களுக்கு மறுக்கும்
தாநாட்டு நூல்⁵கள்ளன இகழ்ந்து
தக்கோர் அரசமொழி புகழ்ந்து

1. கைமை—கைம்பெண்(விதவை) 2. பைமை நிலை—
தவப் பெண் நிலை. 3. நாதிஅற்ற—ஞாதி (உறவினர்)
இல்லாத. 4. வானும்—மேகமும். 5. தாநாட்டு நூல்—
தாம்தாட்டுத்தால். “நா” முன் “ம”கரம் கெட்டது.

மாநாட்டு மேடைகளிற் பேச,
மாண்பு பெறநினைத்து மயங்கி
மேனுட்டுக் கல்விய யர் வென்று
விரும்பி இவள்படிக்க விட்டேன்,

(38)

“சீனத்துப் பெண்ணைகி, யாரும்
செய்யாப் புதுமைகளில் தினொப்பாள்;
வானத் துருமாறும் முகில்போல்
மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்;
கூனக் குறைஷட்டைகள் தரிப்பாள்;
கூட்டத்து நானுமைல் சிரிப்பாள்;
ஈனத்¹ துறையில் இவள் அளவுக்
கிறங்கு பவரிலை” என்றி ரைந்தாள்.

(39)

மாமியைச் சித்தி வசை கூறல்
காது கசக்கும் அவள் வசவைக்
காயாமல் வாய்சிரித்து முதியோள்,
போதும் உனதுபுகழ் முழுதும்
பொய்யா துரைப்பன்னப் புகன்றுள்
“ஏதும் அறியஇச் சிறுமி
இறவா திருப்பதுன தருளா?
தீதிவளைச் சேராமல் தாதை
செய்த மரணமுறித்² தெருளா³?

(40)

காதல் மகள்தனக்குப் பின்உன்
கையில் மரிப்பளைக் கருதிச்
சாதல் எதிர்பார்த்துன் அண்ணர்
தாம்சாட்டி வைத்தபெரும் பொருளை

1. ஈனத்துறை—இழிவான நெறி. 2. மரணமுறி—
செத்த பின் சொத்தின் வினியோகம் விதிக்கும் பத்திரம்.
அதை “இயில்” [Will] என்பது வழக்கு. 3. தெருள்—விளக்கம்—
தெளிவு.

வாதில்¹ முறிவுகுத்த முறையால்,
வயது நிறைந்திவள்ளன் வேட்கை
மீதில் மணப்பின்இவட் காகும்;
வீயில் மருகனுக்குப் போகும்.

(41)

“இந்த முறிஇருப்ப தாலே
இவளை வதைத்திலை, நின் மகனும்
மந்த மதிக்கிவளை ஒருநாள்
மணக்க நினைத்தனை; இவ் இளையோள்
சொந்த வயதுநிறை நாளும்,
தூயள் உளம்விரும்பும் வேள்தான்
வந்து மணங்கோலும் நாளும்
வாய்த்ததித் தைப்பொங்கல் விழவில்².

(42)

‘‘மழவு³ கெழுமிழலர் பருவ
மங்கை உளைஉனது பெற்றூர்
விழையும் விலைகொடுத்தென் தமையர்
வேட்க விரைந்தன் று விற்றூர்
கிழவர் கொழுந்பண மணந்து,
கேளௌன் றினையவரை நெருங்கத்—
தமுவ மறுத்தபுரை⁴ மறவாய்,
தமையர் மனத்துறவு சுருங்க.

(43)

‘‘காதைக் கடித்துனது கணவர்
கடுக்கப் பலதொடுத்துக் கெடுத்தாய்
குதை அறியாதென் தமையர்
தூயோர்தன் தம்பியரைக் கடுத்தார்
வாதை பொறுக்காமல் அவர்இவ்
வாழ்வை வெறுத்தகல் விடுத்தாய்

1. வாதில் — விவாதம் இல்லாதபடி. 2. விழவு—விழா.

3. மழவு—இளமை. 4. கெழுமல்—மிகுதல்; நிறைத்தல்.
5. புரை—குற்றம்; பெருமையுமாம்.

ரதை எடுத்துரைப்ப தினிடன்
என்ன ந்ற கைதவந்தின்¹ பெருமை? (44)

“தொழுவில் உழவன்உனைத் தழுவத்
தோட்டத்தில் நின்ற இவன் அன்னை
வழுவில் உளத்தள் அதைக் கண்டும்
மனதில் மறைத்தடக்கி மறந்தாள்
விழும்² மிகுந்துமனம் வெதும்ப
வீணே பலவழிகள் சுமத்திக்
கழுவ முடியாலன் காமக்
கறையை மறைக்களனிக் குமைத்தாய். (45)

“அழகன் உழவன்உன தன்பன்
அப்பாவி இப்பெண்வளை திருடிப்
பழகிய வண்ணுத்திக் கணிந்தான்;
பறித்ததை வண்ணுன்தன் குதுக்
கழகத்தில் வைத்தாடக்க-காவல்
கருப்பன் பிடித்தடித்துக் குருதி
ஓழுகக் கொடிறுடைக்க,³ உழவன்
உன்காதற் காதகக்கட்டவிழ்த்தான். (46)

“உங்கள் குலமுதல்வர், இந்த
ஹருக்கு மேமுதல்வ ரோடு
தங்கு மிளவல்பிற னல்லன்;
தாயத்திப் பண்ணை அவன் உடைமை;
பங்கிலலை என்றதனை முழுதும்
பறிக்க நினைத்துனது தந்தை
முங்கு கடனுக்கது விலைபோல்
முறியும் எழுதுவித்து முடித்தாய். (47)

1. கைதவம்—வஞ்சனை; பொய். 2. விழுமம்—துன்பம்;
இடும்பை. 3. கொடிறு—கதுப்பு; கன்னம். 4. முங்கு
கடன்—முழுக வைக்கும் கடன்.[இ]ருணம்.]

‘தந்தை இறக்க, அவர் முத்தாள்
 தனயர் இவள்தாதைக் கிறங்கும்
 பந்தம் அறுக்கநினைத் தவரைப்
 பகட்டி மருந்தருத்திப் படுத்தாய்
 அந்த முறையில் அவை இன்றிவ
 அணங்கின் தனியுடைமை யாகும்
 எந்த முறையிலும் இங் கினிநீ
 இருக்க வழியில்லை, ஒழிவாய்.

(48)

‘மடியில் கனம் இல்லை; அதனால்
 மனதில் பயமும் இல்லை எனக்கு
 கொடிய வசைமொழிகள் கூறிக்
 குற்றம் இலாஇவளைக் குமைப்பை;'
 இடிஉன் தலையில்விழும் காலம்
 இனிமேல் தொலையில்இல்லை; நாளை
 விடிய முடியும்உன தாட்சி;
 விழுந்து கழிந்ததுங்கள் மாட்சி.

(49)

இடிந்து விழுந்ததுங்கள் சூழ்ச்சி;
 இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி;
 விடிந்து விழிப்பவர்தங் கனவாய்
 வீணே கழிந்ததுங்கள் நினைவு;
 முடிந்து சிறையில்இருள் தேடி
 முடங்கி ஓளிந்துமுக முடி
 மடிந்து நெடியதொரு தூக்கு
 மரத்தில் அசையும்உங்கள் யாக்கை.

(50)

‘நில்லோம் இனிஎதையும் எண்ணி;
 நின்னை அழைத்துவரப் பண்ணை
 வில்லார் எழிற்பண்டி பூட்டி
 மேலானுங் கூட்டின்னை உய்த்தார்;

1. குமைப்பை—அழிப்பாய்; துன்புறுத்துவாய். 2. பந்தம் - முறைமை—கட்டு.

செல்வோம் உன்பாட்டரோடின் றிரவைச்
செலவிட் டிப்பழிகாரி கரவை¹
வெல்வோம், நினதுயிரைக் காத்தோன்
விரும்பி வரவேற்பன் உன்னை.

(51)

“என்னை நின் அன்னையுடன் பிறந்த
ஏமாறித்² தங்கையென்றுன் மாமி
சொன்னாள்ளார் உண்மைஅவள் வாழ்வில்
சோரும் துயர்துடைத்துன் துணையாய்
மன்னும் மனை மாண்பொ டின்பம்
வழங்குஉன் மாமன்மகன் வந்தான்;
கன்னிசுன் காலில் அவள் காதல்
காணிக்கை வைக்கள்ளை உய்த்தான்.

(52)

“நேரில் குறைஇரக்க நெருங்கான்,
நின்மாமி தன்மகனை டெங்கும்
ஊரில் அலர்³பரப்பி உன்னை
உள்ளம் வெதுப்புவள்ளன் றஞ்சி
பாரில் தனக்குநிகர் இல்லாப்
பண்பன்றின் நண்பருள்வை யென்று
தேசில்தன் வாழ்வொடுயிர் தரிப்பன்;
தேற்றுய் எனில்உடனே மரிப்பன்.

(53)

வந்த மருத்துவப்பெண் குத்துப்பட்ட தலைவன்
சுத்துநீலை கூறவு

“போவோம் வருவை” என்றென் சிற்றுய்⁴
புகழும் பொழுதொருத்தி புகுந்தங்கு
ஆ-ஓ- எனஅரற்ற, அத்தை
ஆர்அங் கடித்தத்துனை? என்னத்

1. கரவை—வஞ்சத்தை. 2. ஏமாறி—எளிதில் ஏமாறு
பவள். “ஏமாறி” என்பது வழக்கு. 3. அலர்—பழி. 4. சிற்
ருய்—சித்தி.

தேவோ எனத்திகைக்கும் அழகன்¹
தெருவிற் பவனி²முடித் திறங்க,
'சாவாய்' எனுண்மகன் குத்தத்
தாங்கி எடுத்தினோனுர் சென்றூர்.

(54)

குத்தின கத்திபறித் தவணைக்
குடுமிபிடித் துக்குட்டைக் கருப்பன்
முத்திரு ளப்பயிள்ளை யோடு
முணங்க³ அடித்துதைத்த போது,
நந்தி விலக்குபவர் இன்றி,
நாயை அடிப்பதுபோல் பலரும்
மொத்திக⁴ குமைக்கு⁵உரன் முரிந்து
மூர்ச்சித்து வீழ்ந்தனன்னன் ரூரைத்தாள்.

(55)

வா,வா, என்முதியள் இறங்க,
வந்த மடந்தைளை விரைந்து
போவீர் நம் புங்கவர்உம் பாட்டர்
புனிதர் பொன் மாளிகையிற் புதியர்
சாவாமற் றப்பினது நீர்செய்
நவபெண்று சாற்றுவர்அச் சான்றேர்
நாவால் இளைஞரும்நூம் நாமம்
நவின்று தயங்க,இவண் வந்தேன்.'

(56)

என்றாள் உரைஎனது செவியில்
இனிமை உடன்னரியை நிரப்ப,⁶
நின்றாள் மாமி நிலைதுவும்
நினையாமல், இவ்விரண்டு படிகள்

1. தேவோ எதை திகைக்கும் அழகன்—காண்போர் காமதேவனே என்று மயங்கும் வனப்புடையவன். 2. பவனி—உலா. 3. முணங்க — அடங்க. 4. மொத்தி—அடித்து. 5. குமைக்க—துன்புறுத்த 6. நிரப்ப—தலைவன் மயக்கத்தி லும் தன் பெயரைச் சொல்லுகிறான் என்பது இனிமையையும், அவன் குத்தப்பட்டு மயங்கினான் என்பது நெருப்புப்போன்ற ஏரியையும் நிரப்ப.

குன்றுத ஆர்வமுடன் குதித்துக்

குறியொன்றும் இல்லாதெல் லோர்க்கும்
முன்தாவி வாயிலின்முன் நின்ற

முடுதிரைப் பண்டியினுள் நுழைந்தேன். (57)

தலைவனைக் காணத் தலைவி பாட்டர்வீட்டுக்கு வந்தல்

சிற்றன்னை வந்தவளோ டென்பின்

திரையைத் திறந்தேறிப் புகுந்தாள்
மற்றங்கு வந்தபண்ணை மேலாள்

மாடோட்டி பின் இருப்புப் பெட்டி
உற்றங் கிருந்தவுடன், ஏருதும்

ஒட்டா துணர்ந்துவிரைந் தோடி
முற்ற முதல்வாயில்¹ முன்பு

மொய்ப்போர் விலகவந்து நிற்க; (58)

யாயும்² அயலவளுர் முன்னும்

யானவர்தம் பின்னும்விரைந் திறங்கி,
சாயும் சனத்திரள்ளுன் றங்குச்

சந்தடி இன்றிவழி விடவும்,
தோயும்பூத் தோரணங்கள் தொங்கத்

துலங்குந் தலைவாயிற் படியில்
ஆயு³ மடந்தையர்கள் விலக,

அகத்துட் புகுந்துநடந் தோமால். (59)

கூடங் கடந்தகன்றங் குயர்ந்த

கோலா கலச்⁴சதுர அறையுள்

ஆட அசையழடி யாமல்

ஆடவர்கள் ஆங்காங்கு நிற்க,
மடா மிசைமகளிர் வாய்ச்சொல்

மறந்து மகிழ்துறந்தங் கிருந்தார்

1. முற்ற முதல்வாயில்-முற்றத்தில் தலைவாசல். 2. யாயும்-
சின்ன அன்னையும், சித்தியும் 3. ஆயும் — மொய்க்கும். 4.
கோலாகலம்—கொண்டாட்டத்திற் குரிய.

ஓட முடியாதோர் சிறுமி
உற்றெனது கைபற்றிச் சிரித்தாள்.

(60)

பின்னே அவள் அன்னை என்னைப்
பேசாமல் பின்தொடர அழைத்து,
“உன்னை எதிர்பார்த்துன் பாட்டர்
ஓயா துசாவி¹ உனை கின்றூர்;²
தன்னேர் இல் செம்மல்³ உயிர் தரிக்க
தவிக்கும் இடைநுமது பெயரைக்
கொன்னே உருவேற்றும் வாயால்
கோத்ததன் அங்கைகளை முத்தும்.

(61)

“புகுவைஇத் தென்புறத்துப் பள்ளி;
புனிதர்ந்தம் பாட்டரொடும் இருவர்
மிகுதிறல் மருத்துவர் இருந்து
விடலை⁴ தன்இடது விலாப்புண
உகுகுடல் உள்அடைத்துத் தைத்தங்
குடலைச் சுடுஞ்சுரத்தை ஷடக்கத்
தகுபல சிகிச்சைகள் புரிவர்,
தாழாமல் சென்றுதவி தருவாய்”.

(62)

“வாராய் இப் பக்கஅறைக் கக்காள்!
வனிதை இவளுனது மகட்குச்
சோராமல் நின்றுதுணை புரிவாள்;
தூங்காமல் நாம் இருந்திங் கிவர்கள்
சோராமல் வேண்டுவன கொடுப்போம்;
கோடை இடிக்கொடுமை நம்மைச்
சேராமல் நம்புதியர் பிழைக்கச்
செம்மற் குயிர் அளிப்பர் கடவுள்.

(63)

1. உசாவி — வினவி; விசாரித்து; 2. உனைகின்றூர் — வேதனைப்படுகிறூர். 3. நேரில் செம்மல் — ஒப்பில்லாத தலைவன். 4. விடலை—காளைப்பருவத்தான்; மணவாளனுமாம்.

“நல்லார்க்கு) அறம்துஜைய தாமேல்,
நாலைந்து நாழிகைக்குள் நம்பி
பொல்லாச் சுரம்குறைந்து, போதம்
பொலியப்புண் நோவொழியக் காண்போம்;
எல்லாம் இறைவனருள், நம்மால்
இயல்லாதைச் செய்வதுநம் கடமை;
நில்லாமல் நீங்கள் இனி அறையுள்
நேரே நுழைதிர்” என மறைத்தாள். (64)

**தலைவனை உயிர்ப்பித்துதவைத் தலைவியைப்
பாட்டர் வேண்டல்**

பள்ளிக் கதவைமெல்லத் திறந்தேன்;
பாட்டர் விரைந்துவெளிப் போந்தார்;
துள்ளித் தழுவிவிழி பொசிநீர்த்
துளியைத் துடைத்தயட்லார் தவிசைத்
தள்ளி, இருத்தி, அரு கிருந்து,
தயங்கி உரைப்பர்தழு தழுத்து
‘வெள்ளி எழுந்ததினி விடியும்;
விடல் உயிர்பிழைக்க முடியும். (65)

‘ஆன்ற எமதுகுடி விளக்கை
அவியவி டாதுநெய்வார்த் தருள்வை
போன்று புகுந்தனை; இன் றுனக்குப்
பூவை அணிந்தவன்உன் அம்மான்
என்ற மகன், எனது பேரன்
இறவா துயிர்உதவ அகத்தே
தோன்றி உனதமுத விரலால்
தொட்டால் துடிக்கும்உயிர் துளிர்க்கும். (66)

வல்ல மருந்துனது விரலும்
வயங்கும்நின் கண்அருளும் என்று
நல்ல மருத்துவரும் நவில்வர்;
நாவால் அவன்உயிரும் உரைக்கும்

கொல்ல நினைப்பவர்தம் கொடிய
 குணமுங் கருத்தும்உன தன்னை
 சொல்ல உணர்ந்திருப்பை, அருள்வாய்,
 தொழுதிங் கிரப்பன்உனை நானும்.¹

(67)

நாணிச் சுணங்கில்இவன் இறப்பான்,
 நாங்கள்எல் லோருப் உயிர் துறப்போம்;
 பேணி அருளுவதுன் பெருமை,
 பெண்மைப் பிறப்புரிமை அருளே
 காணி² வீரும்பிக்குடி கேடர்
 காளைன் காளைமுளையின்³ உயிரை
 வீணில் அழிக்கமிக விழைவார்;
 விளக்கை வளர்த்திருளை விலக்காய்’.

(68)

அருளும் அறனும்இரு விழியாய்
 அறிவு முதிர்ந்தொளிரு முகத்தில்
 மருளும் துயருமலைந் திருள,
 மார்பைக்கண் நீர் நனைக்க மறுகி
 வெருளு மதலைன அழுது
 விம்மின் மோவாயை வருடி⁴
 “தெருள்உன் உரைதருவை, எங்கள்
 தெய்வம் நீ அன்றிஇலை” என்றார்.

(69)

இபல்வதை முயலத் தலைவி உடன்படல்
 பொங்கி எழும்துயரும், பாட்டர்
 புகன்ற அவலஉரைத் துயரும்,

1. உடல் அயர்வை அவள் விரலும், உள மயர்வை அவள் கண்ணருளும் முறையே தீர்க்கவல்ல மருந்தாகும் என்பது மருத்துவர் கருத்து; உணர்விழந்து மயங்கிய இளைஞர் புலப் பழும் அதைக்குறிக்கும்; அவ்விரண்டைடயும் உதவி, அவளை உயிர்ப்பித்தருளுமாறு யானும் இரக்கின்றேன், என்று பாட்டர் ஆவளை வேண்டினர். 2. காணி - நிலம். 3. காள் முளை - வழித்தோன்றல்; வாரிசு. 4. வருடி - தடவி.

தங்கி நிலையாதென் நானின்
 தடையை உடைத்தெறிய எழுந்தேன்,
 எங்கும் இருந்தவரை மதியேன்,
 எம்மான் பெரியர் அடி வீழ்ந்தேன்
 மங்கும் உணர்வொடந்த முதியர்
 மடியில் முகம்புதைத்தங் கழுதேன். (70)

‘நரியை அரியிரப்ப துண்டோ?
 நாயேற்கும் ஆணைஅற மன்றே?
 சரியை கிரியைதவ மூன்றும்
 தம்மில்லீச் செம்மல்லயிர் தரிக்கப்
 புரியும் துணையெனில், எம் இறையைப்
 போற்றித் தவங்கிடப்பன்; அண்ணல்
 அரிய உயிர்பிரிவ தாயின்
 அதற்குமுன் அவியும்என் ஆவி. (71)

‘காலை எனதுயிரைக் காத்த
 காலோளன் தீயவுடல் தீட்டால்
 மாலை உயிர்துடித்து வருந்த,
 வாளா அமைந்திருக்க மாட்டேன்
 வேலை வளைந்தபுவி மீது
 ‘வெல்லூம் அறம்’எனுஞ்சொல் மெய்யேல்
 பாலை¹என் பாற்படுத்தி, ஏந்தல்
 பல்லாண்டு வாழவரம் பெறுவேன். (72)

‘பெற்றூர் இருவரையும் இழந்தேன்,
 பீழை யொடுபழியும் உழந்தேன்
 உற்றூர் எவரும்இலன், இவர்என்
 ஊழை எதிர்த்தெனக்கென் உயிரை
 மற்றூர் அறியாமல் காலை
 வழங்கி மறைந்ததற்கிம் மாலை

செற்றுங்கிழ் செம்மல்லயிர் உண்ணத்
தினவும்² விதிசெகுக்கும்³ முயல்வேன்.

(73)

‘மதனர் உடல் செகுத்த சிவனை
மறக்க அவருயிரைச் செறுக்கும்⁴
அதமர் உறவினள்ளன் நென்னை
ஆறும் விழுங்கவெறுத் திடஇன்
ருதவிக் கரைசேர்த்த உம்பல்⁵
உயிரைப் புரக்கப்பலி யாய்னன்
சதம்இல்⁶ உயிர்கொடுக்கத் தாழேன்,
தாளைப் பிடித்தெமனைத் தடுப்பேன்’

(74)

என்ற எனைவாரி எடுத்தங்
கிறுகத் தழுவிக்கையைப் பிடித்துச்
சென்றந்தப் பஸ்ஸியறைக் கதவைத்
திறக்க, மருத்துவரும் எழுந்தார்.
‘நன்று தரும்உனது வருகை,
நாங்கள்இனி இருக்க வேண்டா;
இன்றின் கிருந்து மருந்தாய்இவ
எந்தல் உயிர்தழைய் இழைப்பாய்.

(75)

‘அருகிருந்து தலைவனை அருமை செய்து
உயிர்ப்பிக்கத் தலைவியை மருத்தவர் வேண்டல்
‘கரும்பு மொழியொ டெழில் அறிவும்
கரைஇல் பொறையும் மிகஉடையாய்,
விரும்பி இவ்வேள்உனது பெயரை
விளிக்கும் பொழுதுமிகும் அண்பு
தரும்பல் இனியவுரை சாற்றித்
தடவில், தளிர்க்கும் இவர் உயிரும்;

1. செற்றுங்கு—சினந்ததுபோல. 2. தினவும்—சொற் கொடுக்கும், பரபரக்கும். 3. செகுக்க—அழிக்க. 4. செறுக்கும்—கொல்லும் 5. உம்பல்—களிறு; [ஆண்யானைபோல்பவன்]. 6. சதம் இல்—நிலை இல்லாத.

அரும்பி மலரும் முகமுறுவல்,
அசைய விடாமல் அரு கமர்வாய்.

(76)

‘வெளியில் இருப்பம், எமக் கிளை
விடலை விழித்துளத்தில் உணர்வு
தெளியில் தெரிக்க¹ உடன் அனுப்பாய்,
தேறி விழிப்பர் இனி விரைவில்;
அளியும் நிரம்பிஅறி வுடையாய்,
அன்பை இனிமறைக்க வேண்டா;
களியில் தழையும்இவர் உயிர்உன்
கருணை மழைகுறையின் முளியும்’’²

(77)

என்று மருத்துவப்பெண் உடனே
என்னை நிறுத்திஅவர் மூவர்
சென்று வெளியேறத், திகைத்துச்
செய்வ தறியாமல் நின்றேன்.
துன்றி³ அருகிருந்திச் செவ்வேள்
தூய உடல்தடவி அயர்வை
வென்று துயிலுணர்த்த முயல்வோம்,
விரைந்து தொடங்குவீமன் றுரைத்தாள். (78)

தெளியும் குறிகண்டு மருத்துவப் பெண் விலகல்
நானும் மருத்துவப்பெண் தானும்
நம்பிக் கிருபுறமும் மஞ்சத்
தானக் கடையில்எதிர் எதிரே
தங்கி அவர்முகத்தை நோக்கி,
வானத் துளிச்சிரும்பும் டுன்போல்,
வருந்தி அவர்கரத்தை வருட,³
மோன நிலைகலைந்து வாயில்
முறுவல் முகிழிப்பதைக் கண்டோம். (79)

1. தெரிக்க - தெரிவிக்க. 2. முளியும் - உலரும்; காயும்; வறஞும். துன்றி - நெருங்கி. 3. வருட—தடவ.

‘அம்மா அவர்க்குணர்வு பிறந்த(து)
 அருமை உரைஅவர்தம் செவியில்
 நும்மால் உரைப்பதினி மூர்ச்சை
 நோய்க்கு மருந்தென்முன் ஷேட்டர்;
 விமீர், விழிப்பவர்கண் முன்னே
 விழும் இ லாடுவகை காட்டர்;
 சும்மாநான் இங்கினிமேல் இருத்தல்
 தூயோர் தெளிவதற்குத் தடையாம். (80)

‘தூரத்துச் சாளரத்தின்¹ முன்னே
 தொங்கு திரைமறைவில் கட்டில்
 ஓரத் திருப்பன்துஜை வேண்டில்
 உடனே வருவன் என ஒதுங்கி,
 ‘ஸரத் தினியவுரை அமுதம்
 ஈந்து மகிழ்விளைத்தில் வேந்தல்
 வாரத் தினியஉயிர்த் துஜையாய்
 வாழ்வீர்’, எனவாழ்த்தி மறைந்தான். (81)

துலைவன் தெளியத் தொடங்கல்
 கண்கள் திறந்துமுதல் எதையும்
 காணும் லேபரவை யாடி,
 பண்கள் மிசைவிசும்பில் அறுகாற்
 பறவை திரிவதென யிதந்து,
 பெண்கண் மண அறையில் சுருங்கிப்
 பிறகு புலவியினில் விரிந்து
 கொண்கன்² முகமலரில் ஆயும்
 குறும்பு நிகரஅமர்த் தனவே. (82)

சொல்லும் தொடங்கி இடையுறிவும்
 தொடுத்த தொடர்மொழியும் ஆக
 மெல்ல விரைவுகொள், யானும்
 வெருவி மகிழ்வுமிக லானேன்.

1. சாளரம்-ஜூன்னல். 2. கொண்கன் - காதலன்; கணவன்,

கல்லூங் கரையாளக் கிடையைக்
காட்டும் உரைகள்உரு வெளியாய்¹
அல்லல், அறவுணர்வின் உறைவை
அடுக்கி விளக்கிவெளி வந்த. (83)

தெருளாத் தலைவனீன் உருவெளிப் பேச்சு

“நீரார்? எனைநகைக்க நினைத்தென்
நெஞ்சில் நிலைப்பவள்தன் தெய்வ
ஏரார் உருவெடுத்து வந்தீர்?
ஏமாறி நான்தொடுவ ளென்றே?
ஓரா துமைஅகற்றத் துணியேன்;
ஒருகால்என் உள்ளம்விட்டென் உயிரைப்
பேரா திருத்தஅருள் பெருகிப்
பெயர்ந்த பெருமாட்டி தானே? (84)

“நோற்ற குரவர்தம தன்பால்
நோதல் அறியாமல் வளர்ந்தேன்;
நெற்றுவரை மகளிர் காதல்
நினைத்தும் அறியாளன் நெஞ்சில்
போற்றும் அறிவுநிறை அழகு
பொருவில் அணங்கொருத்தி புகுந்தான்;
ஏற்று மணக்கமனம் துணியாள்,
எனினும் அவள்முகத்தை மறவேன். (85)

“முன்னைத் தவக்குறையின் ஈண்டு
முறையே மலைக்கிழமை பூண்டு
என்லைக் கணவன்எனக் கொள்ளாள்,
எனினும் எனதுளத்தில் உள்ளாள்,
தன்னைத் தைநீர்விழவில் தாங்கித்
தருக்கும் எனதுதவக் கைகள்

1. உருவெளி- மயக்கத்தால் தோன்றும் பொய் உருவோடு உரையாடல்.

மின்ஜைப் பழக்கும்இடை மடவார்
வேற்றுர்¹ எவருடலும் தீண்டா.

(86)

“அன்னை தனைக்குழவிப் பருவத்
தனைத்துப் புளகம்உற்ற பின்னர்,
என்னை அடிமைகொள விரும்பாள்,
என்றும் இளமைவளர் குமரி
தன்னைத் தண்ணீரொழுக்கில் தாங்கித்
தருக்கும் எனதுதவக் கைகள்
பொன்னை² நிகர்அழகி எனினும்
புரிந்து³ பிறள்உடலைத் தீண்டா.

(87)

“மண்ணில் வனப்புமிகு மடவார்
வாழ்வில் மகிழ்வழங்க வல்லார்
எண்ணில் இயக்கியர்கள் உள்ளார்;
எனினும் எனதுரணை அழித்தாள்
பெண்ணில் பிறள்ளவரும் இல்லை,
பேசா மடந்தைஇவள் ஒருத்தி,
கண்ணில் அருள்மிதக்கக் கண்டேன்,
காதற் குறிபிறிது காணேன்.

(88)

“வானூர் மதிஇறங்கி வந்து
வாய்பேசி முத்தமிட இல்லை
எனும் அதில்லைனிலை கொள்வோம் ;
எனது மனதுகக்கும் இவள்போல்
மேனுட் டழகியரும் நமரும்
விழைந்து மிழன்றவருள்⁴ இல்லை,
தானுள என்உளத்தை வென்றாள்
தரணி தனில்ஒருத்தி இவளே.

(89)

1. வேற்றுர் - அந்நியர்; அயலார். 2. பொன்ஜை - இலக்குமியை. 3. புரிந்து - விரும்பி. 4. ஷிழன்றவருள் - இனிமையாகப் பேசியவருள்.

படரும் மகளிர்உள்த தெல்லாம்
 பசையும் விழைவுளதென் றெண்ணும்
 மடமை சிறுமைதரும்; மடவார்
 மாண்பு தருவர்அற உறவால்.
 கடவுள் தனைவணங்கு பவரைக்
 கட்டி அணைத்துமுத்தக் காணேம்;
 கடவுள், அறிவகத்துக் காட்டக்
 கண்கண்ட தெய்வம் இவள் எனக்கு.

(90)

“நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
 நினைத்த தனைத்துந்தர வீல்லை.
 நத்தும் பொருள்களுள் அவ் அவர்க்கு
 நன்மை பயப்பவற்றை நல்கும்.
 எத்த இடம்தருவ தென்றும்
 இறைமை அறிவொடியை யாதே.
 சித்தந் திகைத்தவளை விழைந்தேன்,¹
 திருத்தி நெறிநிறுத்த நினைவாள்.

(91)

பித்தன் பிதற்றுவன்னன் றெளிதில்
 பேதை மதியர்எனை நினைப்பார்;
 கத்திக் கழறுவது² வேண்டா,
 காமன் எனக்கரசன் ஆகான்;
 சத்தி தனக்குக்கசி பாதி
 தகுந்தஇடம் சிவனும் தந்தான்.
 புத்தி புணர்வில்இலை, கடவுட்
 போதம் பிறங்கும்அவ எாலே.

(92)

“வீழ்வு சிறப்பதிரு தலையும்
 வேட்கை முளைவிளைவி னலாம்.
 சூழ்வு கருதாமல் அவளைத்
 தொழுதல் சுவைமிகுக்கும் எனக்கு.

1. விழைந்தேன் - காழுற்றேன். 2. கழறுவது - வற்புறுத்தல்; நெருக்குதல்.

வாழ்வு வழங்கும் அறக் காதல்;
வம்பர் விழையுங்கழி காமம்
தாழ்வு தரும்; அதனிற் சிறிதும்
சந்தேகம் இல்லை” எனச்சொன்னார். (93)

தலைவன் தேவுதி தலைவர் கூறல்

“அறத்தில் கணியும்உயர் காதல்,
அண்ணால்! உமதுடைமை; அந்தத்
திறத்தில்¹ உரை²குறையும் எனினும்,
சிறிதும் நிறைகுறைவில் அன்பேன்.
வெறுத்து மனங்கசக்க வேண்டா;
வீணே எளைப்புகழ்தல் யினையாம்;
பொறுத்திர் முன்போத பிழையை;
போற்றி நுமத்தியைப் பிடிப்பேன். (94)

“உடலும் உயிரும்ம துடைமை,
ஓருவாது³ எணக்கொள்நும் கடமை.
தொடலும் தொழுவதுவும் போதா;
தொண்டும் உழுவலும்நும் அடியில்;
இடலும் எனக்கினிய பேரூம்;
என்றும் இனிப்பிரிய வொட்டேன்.
கடலும் சிறுகவிரி கருணைக்
கடவுள் நுமதுகழல் தொட்டேன். (95)

“பெருமை நுமதுரிமை; நாணம்
பேதெனன் பெண்மைமடத் தியல்பு;
அருமை நுமதுரிமை⁴ ஆதல்;
அஞ்சி அயரும்என துள்ளாம்.
ஓருமை எனதுமன தல்லால்
ஒத்த உரிமையிறி தில்லேன்;

1. திறத்தில் - கூறுபாட்டில்; குணத்தில்; 2. உரை-மாற்று.
3. ஓருவாது - நீங்காமல்; விலகாமல். 4. உரிமை - மனைவி.

இருமை திலையிலும்என் உயிர்நும்
எளிய உடைமைஞ எண்ணீர்”.

(96)

தெளியும் கலைவன் கனியும், புலப்பழும்
என்றேன், எனதுகரம் பற்றி
இரண்டு விழிகளிலும் ஒற்றி,
“இன்றே பிறந்தபயன் அடைந்தேன்;
இதற்கு முனம்இதயம் உடைந்தேன்;
வென்றேன் இனிசயிரில் வெறுப்பை,
விழைந்த எனதுபிழை பொறுப்பீர்;
நன்றே கனவு - இதனை இழவேன்,
நனவை அடைந்துதுயர் உழவேன்.

(97)

“காதற் கினியள்வரக் கருதாள்,
காணப் படும்உருவம் விருதா;¹
ஒதற் கரியள்நலம் அருவம்,
உருவெளித் தோற்றமின்த உருவம்,
சாதற் குதவுகின்ற புண்ணைத்
தைத்த மருத்துவரைச் சபிப்பேன்;
வீதற் குரியன்எணைத் தடுப்பின்,
மிக்க துயருழக்க விடுப்பீர்.

(98)

“நோவேன், அகல்விர்,அவள் அருளை
நோற்று மறுபிறப்பில் அடையச்
சாவேன்; இனிஇருப்பன் தனியே;
சகியேன் பிறந்தறவை இனியே.
போவீர்”, எனத்தன்விழி பொத்திப்
புகன்ற அவர் இதழை முத்தி,
“ஏவீர் எஜை, எதுவும் புரிவேன்;
ஏகேன், இனிப்பிரிவு தரியேன்.

(99)

1. விருதா - பயனற்றது; இல்லாதது.

துலைவானை து தேற்றும் துலைவியின் மாற்றும்

“பேதை முளிஉள்ளத்¹தில் அள்ளையப்
பெய்து களிதழைய விளைத்து,
வாதைப் படுத்திப், பின்பு மாலை
வடித்த களையில்கண்ணி இருத்தீர்²;
குதைமெய் என்றுநம்பி அனுக,
சொல்லாத சொல்லித் தொல்கூ மிகுந்தீர்;
மாதை வருத்தல் ஆண்மை மாண்பா?
வன் மைப் பெருந்தகைநும் மகிழ்வா? (100)

“செய்ய தவக்காத்தி ஞாலே
தீண்டின் மெய்மாசு கழித்தீர்;
வெய்ய விழியினாளி வீசி
விழும் இருள்முழுதும் ஒழித்தீர்;
ஐயம் அகலநுமை வருடி
அணைத்து மகிழும்ளை இன்னும்
ஐயப் படுவதன்பின் அறமா?
அருளா? என அணைத்தங்” கழுதேன். (101)

துலைவன் தெளிந்து துணீதல்

“கண்ணைத் துடைத்துநுதல் நீவிக்
கதுப்பை இழுத்துமுத்தம் இட்டார்
புண்ணைப் பொதிந்துசுற்றி இருந்த
புடைவை³ தணைத்தடவித் தொட்டார்.
விண்ணை இழிக்கவிழி களிலே
வெய்ய துளிவழியா வடித்தார்.
எண்ணை⁴ நிலைநிறுத்தித் தெளிந்தென்
இரண்டு கரங்களையும் பிடித்தார். (102)

1. முளி உளம்-வறண்ட உள்ளம். 2. அளி-அருள். 3. இருத்தீர்-தந்தீர். 4. புடவை - துணி. 5. எண்ணை - எண்ணத்தை- நினைவை.

தேர்ந்த தலைவனீா ஆர்வ மொழிகள்
 மஞ்சத்துப் பஞ்சணையில் என்னை
 மார்போ டனைத்திறுகத் தழுவி,
 கஞ்ச முகத்துபுகம் சேர்த்துக்
 கண்ணீரி னற்கதுப்பைக் கழுவி,
 “வஞ்சி! எனக்குயிரும் இன்ப
 வாழ்வும் வழங்கி அருள் தருவாய்;
 நெஞ்சில் தனிஅரசு புரிந்து
 நிலைத்த கொலுவிருக்க வருவாய். (103)

“நஞ்சிற் கொடியவர்கள் விடுத்த
 நாகப் படைநலிய மயங்கி
 எஞ்சம் எனதுயிரைத் தழைப்பித்
 தின்பப் பெருவரழ்வும் ஈந்து,
 தஞ்சம் அருளாநினைத் தன்பாம்
 சஞ்சீவி¹ தந்துதவி நின்றூய்.
 வஞ்சர் மனம் இடியப் பாட்டர்
 மகிழ் மணந்தினிது வாழ்வோம். (104)

“அன்பே! எனதுயிரப்பெண் அழகே !
 அருளின் உருஒளிரும் அறிவே!
 இன்பே எனக்குதவ மலர்விட
 டிறங்கி எழுந்தருஞும் திருவே!
 என்பேர்—நிலை—பிறப்பிங் கெதுவும்
 என்னென் றநியாமல் நயந்தாய்;
 நின்பேர் அருள்பெற இங்குய்த்த
 நிலைத்த அறத்திறனை வியந்தேன். (105)

“திங்கள் முகத்தில் மறுஇல்லாய்!
 தீம்தேன் மொழிதாவும் வஸ்லாய்;
 எங்கள் குலத்தவர்கள் எல்லாம்
 இழைத்த தவப்பயன், நின் அருளை

1. சஞ்சீவி-மூர்ச்சை தீர்த்து உயிர்தரு மருந்து.

இங்கின்று பெற்றனன்’’என் நியம்பி,
எழுந்து தழுவழுயன் றவரை
அங்கங் குழையுள்ளைத் தமர்த்தி,
‘அன்புண் டெனில்அசைய மாட்டார். (106)

உள்ளகலந்து காதலர் தம்முள் உரையாடல்

கிழமை முழுதும்எழு நாள்நீர்
கிடப்பின் அலால்என்றயிர்க் கணக்கும்,
உழவன் மருகன்தரு புண்ணும்
ஒன்றாய்க் கிழிபடுமென் றுணர்வீர்.
தழுவி அருகிருக்கத் தவிரேன்;
தாமிங் கமைந்தருள வேண்டும்.
வழுவில் மருத்துவர்க்கு நன்றி
வழங்கி அனுப்பநினைப் போம்நாம்.’’ (107)

என்று மொழிந்து மஞ்சத் தருகே
இருந்த மணியடிக்கத் தூரச்
சென்று திரைமறைவில் இருந்த
சிறுமி எழுந்துவரக் கண்டார்.

“இன்றிங் கிருவர்சிறு பெண்டிர்
என்லைச்சிரிக்க எண்ணாங் கொண்டார்.
வென்றி என்பங்கில்விழ விழிப்பீர்;
வேண்டேனைக் கண்ணிடுவள் இழுப்பான். (108)

‘‘நொந்தேனை வந்துகரம் பிடித்து,
நொடி¹கள் பிசி²கள்பல தொடுத்து
செந்தேன் பிலிற்றுமொழி சிதறித்
திகைக்க மருட்டிச்சிறை பிடிப்பாள்.
வந்திந்த வம்பிதைனை வணக்கி
வழக்கைத் திகைத்துவிடப் பாட்டார்

1. நொடி - விடுக்கை, 2. பிசி - நுண்பொருள்,

சொந்த அடிகளுக்கெம் தொழுதை
சொல்லி, அழைத்துவது வாய்ந்தே

(109)

‘‘மற்றமருத்துவர்க்கும் எங்கள்
மாருத நன்றிசொலி வருத்தம்
உற்ற உறவினர்கள் உவக்க
ஊறின் ரூபுமிகுந்ததென உரைப்பை,
குற்றம் புரியுமிகுந்தக் குறும்பி
கோட்டம்¹ அடங்கிப்புண்ணும் குணமாய்²
கொற்றம் பெறும்வரையும் நீஎம்
கூட இருந்துதவ வேண்டும்.

(110)

‘‘விரைவில் வந்தவை’’என வேண்ட,
வியந்து பயந்தஅந்த வனிதை
தரையில் நடவாமல் பறக்கத்,
தாழும் என்னேடுமிக நகைத்தார்.
உரையில் உவகைசல் கதனில்
உலவித் திரியுமென துள்ளம்
கரைஇல் களிக்கடலில் ஆழுக்
கைதூக்கி மீண்டும் அவர் காத்தார்.

(111)

தலைவன் தன் வரலாறு கூறல்
“போனால் திரும்புமுனம் உனக்குப்
புகலற் குரியங்கள், கேட்டபை.
ஓனால் நிகழ்ந்தசில செய்தி
விளைவை அறியின்எனை வேட்டபை.
வானால் உனக்குரவர்³ இருவர்
வயது முடியுமுனம் மாள,
தானால் நம்இருவர் தாயம்⁴
தன்ஜைஉன் மாயிவிழை கின்றாள்.

(112)

1. கோட்டம்-கோணல்; துடுக்கு. 2. குணமாதல் - ஆறுதல்.
3. குறவர் - பெற்றேர்; தந்தை தாயர். 4. தாயம் - உரிய சொத்து.

“அண்ணர் வெறுக்க, அவர் இளையாள்
அழகோ டிளமைநலம் உடையாள்
எண்ணம் பிரிதாக, எந்தை
என்னைக் கருத்தரித்த அன்னை
வண்ண மயிலிலைய ளோடு
வளங்கள் இலங்கிலங்கை நாட்டை
நண்ண¹, முன்னேளில்உடன் படித்த
நண்பர் ஒருவர்துரை உற்றுர்.

(113)

“தகவும் திறலும்பல கால்பும்
தாளாண்மையும் உடைமை யாலே
மிகவும் விரைவில்பெரும் பொருளும்
மேலோர் உறவும்உயர் வாழ்வும்
புகழும் தமதுரிமை கொண்டார்
புதல்வன் ஒருவன்னளை உலகில்
திகழப் பலககீஸ்கள் தேறச்
சீமைக்கும் சென்றுவரச் செய்தார்.

(114)

எந்தைக் கிளையள், என தத்தை,
எம்மோய்க் கிளமைமுதல் இனியள்,
சிந்தை உவக்கும்ஹயர் நண்பள்,
செய்யோள் தன்தேரூபியோடு தமையர்
நிந்தை நயந்துபுரி அண்ணி
நீரும் பகைவெறுத்து, நீர்க்குழி
வீந்தை வளத்திலங்கை சென்று
விரும்பும் மகன்ஈன்ற தறிந்தாள்.

(115)

ஓதம்² உடல்பிரிக்க உயிர்தான்
ஒன்றி உணர்வுசெறிந் துவந்து,
காதல் கெழுமி³ அண்ணி மகற்கு
கற்புக் கமழுஅறநல் துணைவி

1. நண்ண - அடைய; சேர. 2. ஓதம் - கடல். 3. கெழுமி - மல்கி; மிகுந்து.

கதல்தன் நட்புரிமை என்ன
என்னிட தவங்கிடந்தென் அத்தை
மாதர்க் கரசிடுனைப் பெற, அம்
மாமிபட் டாடையில்கண் வளர்ந்தாய்.^{1.} (116)

“கரும்பு மொழியள்ள தன்னை,
கரையில் அருளுடையள் என்னைத்
திரும்பப் பழம்பெரிய நாட்டில்
சிறந்த நிலையடையக் காண
விரும்ப, விலக்குகிலர் எந்தை;
வினையும் நமைக்கூட்ட வேண்டி
அரும்பு நலன்உதவு பதனி
அளித்ததிந் நாட்டாசில் எனக்கு. (117)

“என்பு குழையளைந் தழுவி,
‘எங்கள் குலத்தலைவர் சான்றேர்
துன்பு தெரியாத பெரியார்,
தூயோர் எனதுமுது தந்தை
முன்பு வணங்கி, எங்கள் பணிவு
முகம் ஞெடு வழங்கி, வாழ்த்தோ
டன்பு பெறுவை; பிற கங்குன்
அத்தை மகளொருத்தி, தமியள்.³ (118)

“துயரும் நிலையில்வளர் மானைச்
சுற்றித் திரியுமொரு சிறுத்தை.⁴
அயரும் சிறுமிதனை அவள்நல்
அம்மானும் மாமியுப்புந் தழைக்கப்
பெயரும் விருப்புடையர்; நாளும்
பேர விடாதுபல தடைகள்

1. “பிறந்தமருகியர்க்கு ஆடை விரித்தல், சிறந்த மகனுடைய மாமியர் பரிசம்,” என்பது தமிழக வழக்கு: 2. முகமன் - உபசாரம். 3. தமியள்-தனியள்; துணை அந்றவள். 4. சிறுத்தை- சிறுபுலிபோலக் கொடிய மாமி.

உயரும், எனினும் இனி விரைவில்
உறுவார்என உரைப்பை எண்டுர்.

(119)

“உற்றேன் நெருநல்இந்தச் சூழல்;
உன்னை அறியாதுன் அருளும்
பெற்றேன் விடியுமுன், நம் பெரியார்
பெருமை உடன்இளைஞர் திறனும்
கற்றேன்; களிமகன்கை யால்உன்
கற்பின் மணம்கமமும் காதல்
துற்றேன்¹; உன்சிற்றவையும் இன்று
சொற்றுள் உனதருமை தன்று.

(120)

ஆட்டைத் திதிபதிக்குக் கொடுத்தாள்
அடக்க முடியாத வயவு
வாட்ட, வயிறுமுப்ப, உன்பொன்
மாமி தலங்கள்தொழு நினைந்து,
வீட்டை விடுத்துவெளி யேறி,
வேண்டா மகவைக்கரு வயிர்த்து,²
மாட்டை அடிப்பன்கைமைத் தங்கை
மகனுய் வளரவிட்டு வந்தாள்.

(121)

“ஆண்டு சிலகழிந்து தானே
ஆண்டு வரும்திதியை ஆள
வேண்டும் குடிக்குமகன் என்று
விலைக்குத் தான்பெற்றவைன மீள
எண்டு சுவிகரித்து வளர்க்கும்
எம்பி எனக்குநினை உதவத்
தூண்டு வினைதுரப்ப இன்று
சூழாது குத்தினதென் முத்தி.

(122)

1. துற்றேன்-துய்த்தேன்; நுகர்ந்தேன். 2. சுருவயிர்த்து -
எண்று; பெற்று,

தலைவன் குஸீலிநலம் பாராட்டல்
 வானே வறுமையற எனக்கு
 மகிழ்வி பழைக்கும்விழி மடவாய்!
 தானே தலைவனக்குத் தந்து
 சாகும்ச யிர் தழைக்கச் செய்தீந்
 தேனே! எள்உள்ளமலர் உறையும்
 திருவே! மனவளத்தில் உசரும்¹
 மானே! உயிர்குளிர ஒளிரும்
 மதியே! எனதுபுது வாழ்வே!

(123)

“கண்ணே! களிவெறியை ஊட்டாக
 காதல் நறவில்லீனா கண்டே!
 பெண்ணே! பிழைக்கவைத்தென் உயிரைப்
 பேணித் தழைக்கஅருள் மழைக்கும்
 விண்ணே! விழியில்உறை பாவாய்!
 விரல்கள் உளரா²என் உளயாழ்ப்
 பண்ணே!³ பரிந்தெனது கையைய்
 பற்றி மணப்பன்னைப் பகர்வாய்.”

(124)

என்ன உரைத்தெனது கண்ணில்
 இதய மொழிபடித்து⁴ மகிழ்ந்தார்.
 “தன்னந் தனியிருந்து சாம்பித்
 தவிப்பன் தனக்குமகிழ் ஊட்டிச்
 சின்வாஞ் சிறியள்உளம் திலோக்கச்
 செய்தீர்க் குரியள்”எனச் செப்ப,
 கண்ணஞ் சிவக்கழுத்த மிட்டார்;
 கதவு திறக்கக்கையை விட்டார்.

(125)

1. உசரும் - துள்ளி விளையாடும். 2. விரல்ன் உளரா - விரலால் தடவடப்பாத. 3. பண்ணே!-இசையே!; கீதமே.
4. கண்ணில் இதயமொழி படித்து-“என்னே மணப்பன் எனப்பகர்வாய்” என்ற தலைவன் வேண்டுகோளுக்கு, தலைவியின் உள்ளம் உரைக்கும் உடன்பாட்டை அவள் (கண்) “நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் குறிப்புரையால் தலைவன் அநிந்து மகிழ்ந்தான்.

தலைமக்களைப் பாட்டர் வாழ்த்தல்

முன்னம் புகுந்தமுது பாட்டர்
 முறுவல் உடன்அருகில் வந்து,
 “என்ன தவம்நமது முன்னேர்
 இயற்ற, இவள்உனக்குன் உயிரும்,
 இன்னல் ஒழித்துவகை எனக்கும்,
 ஈயப் புகுந்தனள் இன் நிங்கிக்
 கன்னல் மொழிக்குக்கண்ணி தந்தாய்¹
 காதல் மணமும் இனித் தருவாய்.

(126)

“கேட்ட வரத்தைமுனம் கொடுத்தாய்;
 கேட்கும் வரமும் இனிக் கொடுப்பாய்;
 “பாட்டன் விருப்பம் அறமென்றுய்;
 பரிந்திச் சிறுவன்முகம் பாராய்;
 வீட்டில் விளக்கெரிய மணப்பை.
 வெறுப்பின் விடலையி ரஜைப்பை
 கூட்டித் திருவருஞும் இன்று
 கொடுத்த மணம் இதெனக் கொள்வாம். (127)

“முன்னை அறம்முடிந்த முடிச்சு;
 மூர்க்கர் இதைஅவிழ்க்க முயன்றுல்
 பின்னை அறம்அழிக்கும் அவரை;
 போர் இருவிரும்ஏன் கண்முன்
 மன்ன மணந்துசெய்ய வேஞும்
 வள்ளியும் போல்இனிது வாழ்வீர்”
 என்னென் கையெடுத்தங் கெழிலார்
 ஏந்தல் கையில்கொடுத்து மகிழ்ந்தார். (128)

1. கண்ணி தருதல்-தலைவன் தலைவிக்குத் தன்காதற் குறியாய்ப் பூங்கொத்து அல்லது மாலை தருதல், அகத் துறை வழக்கு. மாலையில் அவள்குழலில் அம்பால் அவன் மூல்லைக்கொத்தைச் செருகின்தை, “கண்ணி தந்தாய்” என்று சுட்டினார்.

“எனக்குப் புதல்வர் இலை; எஃபி

தனயர் இருவரும் முத்தோன்
தனக்கு மகிளவியர்கள் இருவர்

தமக்கும் வயிற்டைக்கத் தன்முன்
விலைக்கு வருந்திஅவன் இறந்தான்;
மிகுக்கன் இளையன்அறம் பிறழான்,
உள்கு முதற்குரவன், எங்கள்
உறவை வெறுத்திலவங்கை சென்றுன்.

(129)

“கோழிநன் இறந்துமகன் இல்லாக்
குறையை நிரப்புவன்னன் ரெங்கள்
வழுவும் பழியும் அனு காத
மரபைக் கெடுக்கஇவள் மாமி
உமவன், அழகன்,அவள் இனத்தான்,
உறவு தகவெதுவும் இல்லான்
வழியில் கயவன்ஒரு மகனை
வாங்கி உரிமைசெய்து வளர்ப்பாள்.

(130)

“போல்லா அறுதலிகள் வளர்த்த
பொருவில் கழுதைகள் இன்று
எல்லார் மனங்கொதிக்க இழுத்த
இழிந்த கொடியனெடும் பழியை
நல்லாள் இவள்துடைத்த நன்ற
நம்பியொடு நாங்களென்றும் மறவோம்.
பல்லார்முன் மூல்லைஇவட் கணிந்தான்,
பாரோர்கள் வரழ்த்தஇனி மணப்பான்.

(131)

“மண்ணி¹க் கிளர்மணியில் ஓளிபோல்
மடந்தை இவருளத்தில் நீயும்,
கண்ணில் உறைபாவை போல்க்
காழ்ந்தஉன் காதலற உளத்தில்

பெண்ணிற் சிறந்துவள் தானும்,
பேராது நின்றென்றும் பிறங்கி
எண்ணில் அடங்காத இன்பம்
இருக்கிறும் எய்திடுவீர்'' என்றார்.

(132)

பெரிய மருத்துவர்கள் பின்னே
பெண்டிர்கள் மூவருடன் நுழைந்து
உரிய முறையில் அவர் கையும்
உரனும் வருடிமுகம் நோக்கி,
எரியும் அனல்உடலில் இல்லை,
இனிய பழத்தினெடு பாலும்
பிரியை இவள் இருந்து தருக;
பேசா துறங்கும்வகை புரிக.

(133)

“நாங்கள் இனிஇருத்தல் மிகையாம்,
நாள்தோறும் வந்திவரைப் பார்ப்போம்.
நீங்கள் இனிக்கவல வேண்டா;
நீங்காது பெண்டிர்இவர் இருவர்
பாங்கில் இருந்திவர்க்கு வேண்டும்
பணிவிடை செய்துவரப் பண்ணீர்.
ஏங்கும் இளாஞ்சிருக்கிச் செய்தி
இயம்பி அகல்வம்னஸ் சென்றார்.

(134)

சித்தி அவரை வாழ்த்தல்

சித்தி¹ அனுகிளை முத்தி,
‘தெய்வம் உனக்கிவரும், உன்னை
நத்திப் புலம்பும் இவர் தமக்கும்
நல்கும்இந் நன்னாளில், நீவீர்
பத்தி யுடன்கடவுள் இன்றும்
பாட்டர்தம் வாயாலே பணிக்கும்

1. சித்தி - அண்ணையுடன் பிறந்த தங்கை (வழக்கு).

புத்தி மொழிபோற்றி பணிந்து
பூவும் மணமும்என வாழ்வீர்.

(135)

“அத்தை மகள்தமியள், நும்பால்
ஆளவில் அன்புடையவள் இவட்கும்
ஒத்து நிலைத்தஅன்பு தருவீர்;
ஒருமை உளமுடையள், சிறிதும்
சித்தம் திரிவிர்ளனில் தரியாள்;
தீயை அனுகாமல் ஓம்பி,
நித்தன் அருள்பெறுவீர்’ என்றால்;
நேச முடன்அவர்கை தொழுதார்.

(136)

‘பாலைப் பருகிஇனி உறங்காய்;
பார்க்க வீரும்புபவர் நாளைக்
காலை வருவர்;இங்கு நம்பி
கட்டில் அருகிரண்டு படுக்கை
சீலை¹ புதிதுவிரித் திந்தச்
சிறுமியர் இருவரும் துயில
வேலை முடித்துவெளி யேறீர்,
விரைதீர்,’ எனப்பாட்டர் அகன்றார்.

(137)

வேலை முடியுமனம் ஒருத்தி
வெள்ளி வள்ளத்திற்பாலும் கொணர்ந்தாள்.

மாலை முதற்பொழுது கழிய
வாங்கி அதைநான்கொடுக்க உண்டார்.

பாலைக் கொணர்ந்தபணிப் பெண்டம்

‘பாட்டர்தம் பக்கத்தில் ஒருத்தி
சீலை முன்தானைகண்ணில் ஒற்றித்
திஙகத்தங் கழுதுநிற்பள்’ என்றால்.

(138)

மாமியைத் தேட அவள் பணிப்பெண் வந்தல்
வாயிற் கதவைமெல்லத் திறந்து
வடியுங்கண் ஜீரோடு மாயி

ஏய புரியும்பணிப் பெண்வந்
 தென்காதிற் பையக் குசகுசக்க
 மாயம் மறைஅறிய விரும்பா
 மாண்பு மிகுந்தமனச் செம்மல்,
 'தூய உளத்தள்ளன தன்னை
 துணைகொண்டு போய்வருதி', என்றார். (139)

'ஏகல் இருத்தல்இவை இரண்டில்
 எதுவும் துணியகிலன் நானுய்,
 ஆக முடிவுமது பாட்டர்க்
 கறிவித் தவராணை பெறுவன்.
 போக விரும்புகிலன், எனினும்
 போய்விரைவி லேதிரும்பி வருகீவன்;
 ஈக விடை,சிறிதும் தாழேன்,
 இங்கினிது நீர்துயில வேண்டும். (140)

'ஏகேன், இனிஉறங்கு வேன்னன்
 நியாபி உறுதிசொலின் அல்லால்,
 மீகான் நீர், என்மனதுப் படகு
 மிதப்பதும் தாழுவதும் நுங்கை
 ஏகாதி பத்தியத்தில் இருக்கும்;
 என்றவர்தம் கையெடுத்தென் கண்ணில்
 நோகாமல் ஒற்றிமுத்தி வைத்து,
 நுடங்கி நடந்துவெளிப் போந்தேன். (141)

என்னை என்சிற்றன்னை யோடே
 ஏவற் சிறுமியியும்பின் தொடர,
 தன்னைத் தவிரப்பிறர் அனுகாத்
 தனித்த தவிசிருந்து பாட்டர்,
 'உன்னை உன்மாமிஉழை யாள்¹வந்
 துள்ளே புகுந்தழைத்த செய்தி

1. உழையாள் - அனுக்கப் பணிப்பெண்.

என்னே? அவள் இனிய மகனுக்
கேதம் இனிடுவும் உண்டோ?" (142)

என்றென் முகம்நோக்கி எழுந்தார்;
என்னேடு தன்அறைக்குள் நுழைந்தார்.
'இன்றிங்கு நீவந்த பின்னே
என்ன புதுக்கொடுமை சூழ்ந்தாள்?
துன்றி உளைஅழைக்கத் துணிந்து
தூதிவளை இந்நேரம் அனுப்ப
தின்ற மருமம்அறி யாமல்
நீபோகச் சம்மதிக்க ஒல்லேன்.

(143)

'வந்த வனிதையிடம் துருவி
வாய்கிண்டி யெழுமுதும் அறிவோம்;
அந்தச் சிறுமியைஇங் கழைப்பை;
என்றார். அவனும்கூடன் வந்தாள்.
'வந்தி¹ மகன்திலைமை என்ன
மட்டில் இருப்பதென உரையாய்;
சிந்தை திகைத்தழுவ தேனே?
செய்தி புகல்வை;எனப் பணித்தார்.

(144)

மாலீயைக்கானுத பணிப்பெண் மறுகுதல்

'பெம்மான்! நுமதுதிரு முன்னே
பேசத் துணிகிலன்,நும் அடியாள்,
ஈம்மான்² உறங்கிலிழித் ததன்பின்
எழுந்து வெளிலவச் சென்றார்,
தெம்மாடி ஏழையிற கவரைத்
திரும்பி அகத்துவரக் காணேன்,
அம்மாளை மாலையிற்சின் னம்மை
அங்கிருந்து வந்தயிற கறியேன்.

(145)

1. வந்தி - மலடி. 2. ஈம்மான் - என்தலைவன் - எச்மான்.

‘எந்நானும் எங்கும் அவர் ஏகார்;
 இன்றியூ மாடியையும் பூட்டி
 நன்னூறும் பேரதும்’ மனை விளக்கை’
 நாண்மலர்கள் தூவிநறும் புகையால்
 சொன்னாறும்¹ தோத்திரங்கள் பாடித்
 துதிக்கும் வழக்கம் அதை மறந்து
 இந்ரேர மாகியும்தம் வீட்டில்
 இல்லாமற் போனவிதம் அறியேன். (146)

‘கோவில் குளங்களிலும் தோட்டம்
 கொல்லைப் புறங்களிலும் பார்த்தோம்.
 ஏவிப் புறத்தனுப்பை உழவன்
 இன்று முழுதும்வர இல்லை.
 ஆவி துடிக்குதவர் தம்மை
 ஆற்றேரம் சோலைகளில் தேடத்
 தாவித் துருவுவர்தம் துணையைத்
 தந்தருள வேண்டும்அடி தொழுதேன். (147)

‘பெற்றுப் பிழைத்தவர்கள் எல்லாம்
 பேசாமல் போய்தானிந்து கொண்டார்.
 உற்ற உறவினருள் நண்பர்
 ஒருவரும் இல்லைஅவர்க் கூரில்.
 மற்று வசைவசவு சொல்லி
 மனதைக் கசக்கவைக்கும் அம்மாள்
 அற்றம் நினோயாமல் நடந்து
 கொள்ளும் பெருமையர்சின் னம்மாள். (148)

‘சின்னம்மை தண்ணைமனைக் கனுப்பித்
 தேடுபவர் தங்களுக்கும் ஆணை
 சொன்ன பிறகெழுவன் அல்லால்
 சம்மா தொழுதகன்று போகேன்.

1. சொன்னாறும்-சொல் + நாறும்; அதாவது, (கடவுள்) மொழிகமழும்.

அன்னம் எனக்கவர்கள் பல்லாண்
 டளித்து வளர்த்தவர்கள், அல்லல்
 இன்ன வகையினதென் றெனக்கும்
 எள்ளளவும் சொல்லாமற் சென்றூர். (149)

‘என்ன வகையில்இனி அவரை
 என்றெங்குக் காண்பன்னை அறியேன்.
 சின்னம்மை ஆவதுடன் வந்து
 செய்வன தேர்ந்தாணை செலுத்தி,
 இன்ன திவர்புரிக என்ன
 ஏவாமல் இங்கிருப்பின், எளியேன்
 தன்னந் தலையிருந்து செய்யத்
 தக்க தெதுவுமிலை’, என்றூர். (150)

பாட்டர் மறுமொழி

‘திருட்டுக் கழகனும், உன் எசமான்
 தீய கொலைக்கும்இன்று காவல்
 இருட்டுச் சிறைஅறையுள் இருப்பார்;
 இரவு கழிந்தபிற கிந்தத்
 தெருட்டுக் குத்தேராத கயவர்
 சிறையைத் திறந்துவிடச் செய்வேன்.
 உருட்டுப் புரட்டுழவன் உடன்டன்
 உல்லாசப் பேர்வழியும் வருவான். (151)

‘எல்லை இலாதபல கொடுமை
 இன்றிங் கிழைத்தவள்ளஞ் அம்மாள்,
 தொல்லை இனிளதளைச் சூழ்ந்து,
 துயரம் இவள்ளழக்கச் செய்ய
 அல்லைப் பயன்படுத்தக் கருதி’
 அழுதுவந் திங்கிவளை அழைக்க

வல்லைநி என்றறிந்து மருட்டி
மறைந்தவள் எங்கொழிந்து போனே. (152)

‘கொஞ்சம் மொழிகள் சொல் வல்லாள்,
குடிலை¹, அடுப்பவர்கள் தன்னினத்
தஞ்சம் அடையவைப்பள்; முடிவில்
தவிக்க அலைத்தவர்கள் சாக
நஞ்சம் தரும்மனத்தள், அஞ்சாள்,
நாணை அறிகிலள்உன் அம்மாள்;
அஞ்சம் என்னெஞ்சம் அவள் வஞ்சம்;
ஆத வினால்இவளை அனுப்பேன். (153)

‘எங்கள் அனைவரையும் இகழ்வாள்,
இந்தச் சிறுமிடுளம் அகழ்வாள்
பங்கில் இரக்கம் இலை எனக்கு;
பாரில் அவளிருப்பள் ஆகில்
எங்கும் துழுவி அவள் தன்னை
இரவே இழுத்துவரச் செய்வேன்.
கங்குல் கழியுமுனம் வருவாள்;
கானை விடின்ஜிழவு தருவாள். (154)

‘சாடித் துருவிவிடி² வதன்முன்
தரணி மிசைஇருப்பின் அவளைத்
தேடிப் பிடித்துவரத் தக்க
திறலும் அறிவுமல்லை யவரை
நாடித் தரும்படிக்குச் செய்வேன்;
நானும் இவளும்வர மாட்டோம்;
வாடி அழுவதனை விடுத்து
வழிவரு பவர்க்குரை,’ என்றார். (155)

1. குடிலை - வஞ்சகி. 2. துருவி-தேடி.

பாட்டரீடம் சீத்தி முன் நீகழ்வு கூறல்

பேசாமல் கேட்டுநின்ற சிற்றுய்
பெரியார் தமைவணங்கி, ‘பாவி
கூசாமல் என்மகளை என்றுண்
கொடிய வசைகள்சொலிக் குமைத்தாள்.
ஏசாமல் வேசைஅவள் இழைத்த
எண்ணற்ற கைதவங்கள்¹ எல்லாம்
வாசம் கோசரமாய்² விரித்தேன்.
மடிந்து மனம் இடிந்து நின்றுள். (156)

‘பூசி மெழுகு³வழி இன்றிப்
புள்ளி விவரமொடு புரைகள்⁴
பாசி படருவது போலப்
படிறு⁵ நிறைமனத்தள் பதற
ஹசி நுழையஇடம் இன்றி
ஒவ்வொன்றும் சான்றுடனே உரைத்தேன்.
ஏசி⁶ மகிழ்முடி யாமல்
ஏங்கி உளம்சடைந்தங் கிருந்தாள். (157)

‘நானும் நலனும்நுழைந் தறியா
நச்ச மனத்தள், நவை பறைவேன்,⁷
பேணும் துணைபெறவும் ஓட்டேன்;
பெருமை அழியச்சிறை புகுத
வேணும் என்றிணைத்துத், தலைமேல்
மிகுந்த வினைப்பயனின் வெள்ளம்
சானும் முழுமுங்கரு தாமல்
சாகத் துணிந்திருக்க வேண்டும். (158)

1. கைதவம்-வஞ்சனை. 2. வாசாம் கோசரமாய்-சொல்லில் ஆடங்காமல். 3. பூசிமெழுகு-மழுக்க. 4. புரைகள்-குற்றங்கள். 5. படிறு-வஞ்சம். 6. ஏசி-வைது. 7. பறைவேன்-தூற்று-வேன்.

‘தேரில் சிறை அலது தூக்கு
திட்டம்¹ கிடைக்கும்எனக் கண்டாள்;
பாரில் இனித்தனக்கு வாழ்வுப்
பற்றறுக்க நற்றுணிவு கொண்டாள்.
ஊரில் பெரியதனக் காரர்,
உறவின் முறையினருள் ஒருவர்
சேரில் அவருடன்சென் நிரவே
தெளிவு வெளிப்படுத்தி வருவேன். (159)

‘மாடிக் கதவைமுதல் திறக்க
வல்ல கருவிகளும் ஆளும்
தேடி என்னேடுவரச் செய்க;
சிறுமி மருமானின் அறையுள்
ஓடி உறங்கவைத்துத் தானும்
உறங்கி, விடிந்தெழுந்து நம்மைக்
சூடி நிகழ்ச்சிகளை நானே
கூறுத் தெரிவதுநன் றெ’ன்றான். (160)

பாட்டர் உடன்மழுந்தென் கையைப்
பற்றிஉன் ‘அம்மைசொல்வ துண்மை,
வீட்டில்உன் அத்தாஸைத் தனியே
விட்டுநாம் போவதனை விரும்பாய்.
கோட்ட மனத்தள்ளுன தத்தை
கொடியபழி அலது குற்றம்
சூடி உனைக்கெடுக்கச் செய்யும்
குழ்ச்சி எனக்கடுக்கத்³ துணிவேன்’. (161)

தலைவி துபிலாத தலைவரைக் கழறல்⁴
என்றென் முகத்தைஅவர் நோக்க,
எப்படியும் தங்கிவிட விரும்பி

1. திட்டம்-நிச்சயம்; 2. கோட்ட மனத்தள்-
கோணிய அல்லது குற்றமுள்ள உள்ளம் உடையாள். 3. கடுக்க-
ஜயப்பட்ட. 4. கழறல் - அன்பால் தவறு எடுத்துரைத்தல்.

ஒன்றும் உரையாமல் நானும்
 ஓடி நடந்தறையுள் நுழைந்தேன்.
 கன்று பிரிந்தபசுப் போலக்
 கண்கலங்கி அத்தானும் கிடந்தார்.
 சென்றென் முகத்தைஅவர் மார்பில்
 செறித்துச் சிரித்திது நல் உறக்கம். (162)

இன்றும்மை நம்பிவெளி இறங்கி
 இருந்து விடியின்எனைக் கெடுப்பீர்.
 நன்று மருத்துவரும் நம்மை
 நாளை நகைப்பதொடு போமோ?
 வென்ற சுரம்பறக்கம் இன்றி
 மீளில், எனதுநிலை என்னும்?
 என்று கலங்குளை அணைத்தே
 'இரக்கம் இலாதென்னைப் பழிப்பாய். (163)

துலைவன் மறுமொழி

'உறங்க விரும்பிவிழி மூடில்
 உன்ஊருவம் தோன்றினை இகழும்;
 கறங்கும்¹ உளத்தில்உனை அமர்த்த
 கண்கள் திறப்பின் அழும் காண.
 பிறங்குன்² முகம்என் அகம் பொறித்தாய்;
 பேர்த்தழிக்க உன்னலும் கூடா.
 அறங்கள் பிறர்க்குரைப்ப தெளிதாம்;
 அருகில் இருந்துறங்க வைப்பாய். (164)

'ஏதும் வினைவிரும் பேன்நான்,
 என்னருகில் நீயும்இனி உறங்கில்
 போதும், உறக்கம்வரும், நோயும்
 போயொழியும், மீளாது; வீஜே
 கோது³ கருதுமல் கருணை
 கூர்ந்தெனது கட்டில்அரு கமளி

1. கறங்கும்-சமூலும். 2. பிறங்கும்-ஒளிரும். 3. கோது-குற்றம்.

மீது படுப்பை, இரு வேழும்
விடியும் வரைதுயில்வம் என்றார்.' (165)

நள்ளீரவில், தலைவி பாட்டர் வாயுரையால் மாமியின்
சாவுணர்தல்

நீரில் கயல்உறங்கும் நெடிய
நிலத்துக் கழுது¹றங்கும், நீர்குழ்
பாரில் அரவமொடு தொழிலும்
பயில்பவர் அற்பிரூடுங்கும் பானுள்.²
ஊரில் உயிரினமும் பிறவும்
உறங்கும் இடைனானது செவியில்
மாரில்³ துணுக்குறளன் பாட்டர்
மந்த நடைஅதிரல்⁴ கேட்டேன். (166)

பைய நகர் ந்தறையின் கதவுப்
பக்கத்துக் காணத்தைத்துக் கேட்டேன்.
செய்ய உளம்தளர்ந்து முதியர்
திவஞும் குரலில்⁵இது மெய்யா?
வெய்ய கொடியவள்தற் கொலையை
விருட்பி விழவில் இன்று விரைந்து
செய்யத் துணிவதற்கு நேர்ந்த
சீர்கேடு யாதென்று தெரியேன். (167)

‘நானேல் உயிர்துறக்க வல்ல
நல்லாள் இலள், அவள்முன் யாரும்
கானை திழைத்தகொடுங் குற்றம்
கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டம்
மானைத தூக்குவரற் கஞ்சி
மற்றேர் அறியாமல் தானே

1. கழுது - பேய். 2. பானுள் - நடுஇரவு. 3. மார் - மருமயம் (மார்பு என்பதன் திரிபு) (வழக்கு) 4. அதிரல் - அதிர்ச்சி. 5. திவஞும் - துவஞும்; தள்ளாடும்.

பேண உயிரைவிடத் துணிந்தாள்;
பின்த்தை எரிப்பதற்கு முயல்வேஷம்.

(168)

'மதுவை விழவில்மித மிஞ்சி
மடுத்து மதியயங்கி மடவோன்,
புதுவன் நெருசல¹இந்த ஊரில்
புகுந்த ஒருவளையுன் பகைமை
எதுவும் இலாமல்இவைம் அறியா
தெல்லோர்முன் மாஸைநடுத் தெருவில்
கதுமெனக் குத்தினன், அக் குற்றம்
கருதாக் களியின்²விளை வாகும்.

(169)

'கொள்ளிக்குப் பிள்ளை இல்லை என்ற
கறையும் நிறையவிலை கொடுத்துப்
பள்ளிக் கொதுங்காத பயலைப்
பார்த்துப் பொறுக்கினவள்; அவனைத்
தண்ணிச் சிறையில் அவன் தனிப்பில்,
சாவுக்கும் உதவாமல் தொலைவான்.
தெள்ளிப் புழுதிஅவள் வாயில்
திணித்துக் கெடுத்தவன் அவ் உழவன்.

(170)

'காலை விடிந்தவுடன் அவள்தன்
களிமகன் விடுதலை பெறுவான்.
சேலைப் பழிக்கும்விழிச் சிறுமி
சிந்தை அருட்கொடையிற் பெரியள்,
மாலை முதல்அவனைச் சிறையில்
வைத்ததற்கு மாமிதுயர்க் கழுவாள்,
வேலை எனக்கிடுவள், அவனை
விட்டொழிக்கச் செய்களனத் தொழுவாள்.

(171)

'தான் அக் களிமகனை வெறுத்தும்,
தன்காதல் அத்தானைக் குத்திப்

போன பொல்லாங்கை¹ அவன் தனக்குப்
புரிந்த உதவினெப் புகல்வாள்.

எனர் அவர்கொடுமை இரிய

இன்பம் இவனுறுதல் காண
மானம்² பொருமல்தன துயிரை

மாய்க்கத் துணிந்தனள்அம் மறத்தி. (172)

‘விடிந்தஉடன் பின்ததைத் தகனம்
விரைந்து செய, அவள்தன் விருப்பால்

முடிந்த சுவிகார மூடன்

மூட்டும் நெருப்பிலிட்டு முடித்து,

முடிந்த கொடியள் கருமரதி

வசையின்றி நடந்தபின், அவள்தான்

கடிந்த அழகியைன் பேரன்

கைப்பிடிக்கக் காணுவன்,’ என் ரீறமுந்தார். (173)

அயர்வாஸ் தலைவி துயிலைல்

செத்தாள், கொடுமைபல செய்தாள்

திறத்தும் பிறந்தசிறி தவலம்,

மத்தால் உடைதயிரும் வானில்

மதிமுன் இரிஇருஞும் போல,

அத்தான் உயிர்பிழைத்த மகிழ்வும்

அவர்அறக் காதல்தரு மகிழ்வும்

வித்தார மாய்ப்பெருகும் உளத்தில்

வேறுன்ற மாட்டாமல் வீய. (174)

காலையில் காட்சியினில் அருக்பிக
கழியும் பகற்பொழுதில் போதாய்

1. பொல்லாங்கு - தீமை, அல்லது கேடு. 2. மானம் - மாண்பிறந்த பொய் மானம்.

மாலை மலர்ந்துளக் காதல்,
 மாடுழக்க வாடுமலர்¹ நிமிர்ந்து
 வேலைத் திறம்உடையன் விரகால்²
 மீண்டும் மிகமணத்தல் போல,
 ஆலைக் கரும்பெனஅன் ரத்தான்
 அவலம்³ அரைக்கப்பயன் படவே. (175)

உவப்பும் உளம்உளையும் துயரும்
 ஓங்கிக் கரைகடந்த களிப்பும்
 நிலப்ப, உணர்வுபல தொடர்ந்தென்
 நெஞ்சை நிலைகுலைத்து மோத,
 அவப்பல் நினைவலைக்கத் தளர்ந்த
 அகத்தின் உரன் அழிந்தங் கிரவின்
 தவப்பல் அமைதிலை அயர்த்தச்
 சயன மிசைஅமர்ந்து துயின்றேன். (176)

தலைவி கனவு

தந்தை மற்ந்தமுகங் கண்டேன்,
 தழையும் உவகையுடன் கனவில்
 வந்தென் நுதல்தடவி வாழ்த்தி,
 வரண்ண மருகன்உளை விப்பன்,
 சொந்தன் உன்மரமன்மகன், அன்பில்
 தூயோன் தன்தந்தையினும் சான்றேன்
 சிந்தை மகிழுறத் துணையாய்ச்
 சிறப்பும் பெறுவை, 'எனச் சென்றூர். (177)

அன்னை, அமுதொழுகு முகத்தள்
 அனுகி முகம் அணைத்துன் மாமி

1. வாடுமலர், திறம்உடையவன் விரகால் மீண்டும்மணத்தல்போலவும், ஆலையிலரைக்கக் கரும்பு சாறுதனிப் பயன்படுதல்போலவும், 'அரும்பிப் போதாய் மலர்ந்த காதல், அத்தான் அவலத்தால் சாம்பி, அவர் தெவிவால் மீண்டும் அதிக மணமுற்றது' என்பது கருத்து. மலரும், கரும்பும் முறையே தனித்தனியே காதலுக்கு ஒப்புக் கூறப்பட்டது. 2. விரகால்-உபாயத்தால். 3. அவலம்-நோய் அல்லது வருத்தம்.

என்னைக் கெடுத்தவள் இன் நிரவில்
என்தங்கை யால்உயிரும் இழந்தாள்,
உன்னை எனதருமை மருகன்
உழுவல் உடன்மணப்பன், உவப்பை.
பின்னை¹நீ, கண்ணன் அவன், என்றும்
பேராத காதலுடன் வாழ்வீர்'. (178)

என்ன, மகிழ்ந்தெனது நுதலில்
இட்டாள்சிந் தூரப்பொட்டும், எழிலார்
அன்னம்னன நடந்து மறைந்தாள்.
அத்தான்தன் வெண்பரிவிட் டிறங்கி,
‘தன்னந் தனியிருத்தல் மறமா?
தவிக்கும் எனைத்தனத்தல் அறமா?
கன்னங் குழையமுத்தம் இடுவேன்.
கட்டி அனைப்பின்கையை விடுவேன்.' (179)

துயிலுணாட்டு தலைவி தன் கனவுக்கு நானுகல்

என்றென் இருகரமும் பிடித்தார்;
இசைந்து தழுவவிழைந் தென்கை
சென்றந்தச் செம்மல்துயில் மஞ்சச்
சிறுகட் கொகவலைவென் திரையை
நன்று தடவ, விழித் தெழுந்து
நாண்நாணி ஏமாறி நகைத்து,
நின்ற நிலைப்படிமத் தங்கென்
நிலையை விளக்கொளியில் கண்டேன். (180)

சேவல் சிறகடித்துக் கூவ,
சினகர²ச் சங்கினங்கள் சிலம்ப,³

1. பின்னை - கலைணனின் காதலறக்கிழத்தியான நப்பின்னைப் பிராட்டி. 2. நிலைப்படிமம் - நிலைக்கண்ணுடி. 3. சினகரம் - கோவில். 4. சிலம்ப - ஒலிக்க.

வாவல்¹ இருளிடங்கள் தேடி
 வானில் விரைந்திரிய ஊரில்
 கூவல்²தொறுஞ் சிரல்கள்³ குதிக்க.
 குருவி குலவிக்குது கலிக்க,
 காவல் மறவர்பணி ஓய்ந்து
 கக்கத்துக் கம்பிடுக்கி மீண்டார். (181)

வெள்ளை மலரினங்கள் குவிய,
 விரிந்து பலநிறங்கள் பூக்கள்
 கள்ளை உகுக்க, மரந் தோறும்
 களித்தெழு புட்கள்கல கலக்க
 தள்ளை⁴ப் பசுத்தொழுவில் கண்றைத்
 தான் ஊட்ட அம்மானன் றழைக்க,
 நொள்ளை⁵க் குடினைமரப் பொந்தில்
 நுழையப் புலரி⁶விளர்த்⁷ ததுவே. (182)

தலைவன் கனை வி காணல்
 மஞ்சத்தில் துஞ்சபவர், கைகள்
 மார்பில மடித்துபலர் முகத்தில்
 நெஞ்சம் நிறைந்தபெரு நேயம்
 நிருத்தம் இட, மரைங்கன் வாயில்
 கொஞ்சம் அழுதொழுகு குதலை
 கெஞ்ச குரவில்லை குழையக்
 கிளவி⁸ சிலமொழியக் கேட்டேன். (183)

நன்றி உணர்வுதுணை யாக
 நான்நுமது நண்பு சிறப் புறவு

1. வாவல்-வெளவால்.
1. கூவல்-குளம்;
- நீர் நிலைகள்
2. சிரல்-மீண்கொத்திப்புள், சிச்சிலிக்குருவி.
3. தள்ளை-தாய்,
4. நொள்ளைக் குடினை - குருட்டுக் கோட்டான்.
5. புலரி - விடியல்.
6. விளர்த்தது - வெளுத்தது,
7. கிளவி - கூற்று;
- சொல்.

துன்று மதினியிமகள் காதல்
 தொடர்பின்றிச் சொன்மறுக்கத் துணியாள்
 நின்ற துணையில் அவள் நிலையில்
 நேர்மை இறந்தவள்மெய் விருப்பை
 வென்று மகிழும்செறி எனக்கு
 விளையும் என்னினப்ப தேஞே.

(184)

“தம்மைத் தொழுதுமகிழ் உள்ளம்,
 தாமென்றும் பேணிமகிழ் தூயள்
 செம்மை : தீர்த்திருவுடையள், நுமது
 சிந்தை நிறைக்கும்அன்பும் உடையள்,
 இம்மை இவள்விரும்பும் இன்பம்
 எதைனையும் எய்துவிப்ப தல்லால்,
 வெப்பமை³ என்றன்மையெனும் விழைவு
 விளைய இடம்பெறவும் விடுமா?

(185)

“கண்ணல்⁴ மொழிஇவள் தன் காதல்
 கனியாமல் கண்ணவைத்தென் அலட்டால்
 இன்னல்⁵ இழைத்திருப்பன் என்னில்
 எந்நாறும் நும்மகன்னன் ரென்னை
 முன்னல்⁶ எனக்கும்அரி தாகும்;
 மூரிப் பகட்டை⁷ப்பெற்றம்⁸ ஈனும்
 என்னல்⁹, நுமதுமகன் பிழையான்;
 ஏமாறி¹⁰ நும்மருகி அல்லன்.

(186)

‘கண்ட பொழுதவளைத் தங்கள்
 காதல் மருகினன் அறியேன்.

1. மதினி - கணவன் உடன் பிறந்தாள். வழக்கு. 2. செம்மை-
 நேர்மை. 3. வெம்மை - விழைவு. 4. கண்ணல்-கரும்பு. 5. இன்னல் - துன்பம் 6. முன்னல்-நினைத்தல். 7. பகட்டை-எருமைக்
 கட்டாவை 8. பெற்றம் - பசு. 9. என்னல் - என்னுதீர் 10. ஏமாறி - ஏமாறுபவள்.

அண்டத்¹ தமியன்நிலைக் கர்சி

அகன்று பகல்முழுதும் அயர்ந்தேன்
கொண்ட உள்நோயின் கொடுமை

குறைய அவள்உறவும் அன்பும்
விண்ட²சின் நத்தைத்துணை கொண்டு,

மீறும்என் நோய்மருந்தைக் கண்டேன். (187)

‘வெள்ளத் தலைவிலக்கிக் கரையில்

விடுத்த சிறுசெயலுக் கென்னை
கொள்ளக் குறைத்திரக்கும் சிறுபுன்

குற்றம் நுமதுமகன் புரியான்;
தள்ளற் கரியமறக் கூற்றம்

தன்வாயில் என்உயிரைப் பிடிங்கி
உள்ளம் உகந்துடைமை கொண்டாள்;

உழுவல் அவளுநிமை உவப்பேன். (188)

‘அப்பாவின் நன்மதிப்பும் தங்கள்

அன்பும் உரிமைகொண்ட அத்தை
இப்பால் எனக்குத்துணை ஈய

இறைவன் அருள்இரந்திங் கீன்றேன்
தப்பாத காதலறம் தூண்டத்

தன்னை எனக்களித்து மகிழின்,
உப்பாதல்³ என்கடமை அன்றே?

உள்ளம் அவள்உடைமை என்றும். (189)

‘என்னின் எனக்கினியள், இறைவன்

என்னுயிரைப் பெண்ணுறுவும் ஆக்கி
பொன்னின் சிலைபுஜைந்து புகுத்திப்

பொருவில் மயில்இயலும் பொருத்தி
மின்னின் இடைநுடங்க நடந்தென்

வெற்றுடல்தன் மெய்விருப்புக் கிணங்க

1. அண்ட - நெருங்க 2. விண்ட - சொல்லீய. 3. உப்பாதல்-இனிதால்.

பின்னின் றியக்சவிடன், எம்முள்

பேதுறுவர்¹ யாவரெனப் பேசீர்.

(190)

‘காதல் மருகியொடு நேரில்

கலந்தவைள் உள்ளநிலை காண்டீர்;

ஓதில் உறவும் உள்ளத் தன்பும்

ஒத்தெங்கள் நன்மைதனை விரும்பும்

கோதில்² குணத்தர்வங்கள் பாட்டர்,

கோதை இவள் அருமைச் சிற்றுய்,

தீதில் உள்ளத்திலைர வினவித்

தேர்வீர்நும் சேய்³செயலும் தெளிவீர்.

(191)

என்று நகைத்துக்கரம் கூப்பி,

இரண்டு வீழிகளையும் குறும்பு

நின்று மறையச் சிற்றுத்தச்சம்

நிழலத்⁴ திறந்துதுயில் உணர்ந்தார்⁵;

பொன்றும் இருள்புலரப்⁶ பொழில்கள்

புள்ளிக்கக் கள்ஞாகுக்கும் பொழுதில்

சென்று திரைவிலக்கி வீழிப்பார்

செய்யமலர்க் கைபிடித்துச் சிரித்து,

(192)

தலைமக்கள் உள்ளுவலந்துவத்துல்

‘வெள்ளம் விழுங்கவெறுத் திடத்தாம்

விரைந்து கரைவிடுத்தங் ககன்றீர்

உள்ளம் பறித்துவப்பள் ஒருத்தி

உமதத்தை மகள், என்றென் மாமி

தள்ள சூடியாத சான்று

தந்தும் பழிஅகற்றிக் கள்ளி

வள்ளல் உமக்குமண மாலை

மன்றில்லிட வைப்பன்’என மகிழ்ந்தாள். (193)

1. பேதுறுவர் - மயங்குபவர்; ஏமாறுவோர். 2. கோதில்-குற்ற மற்ற, 3. சேய் - மகன், 4. நிழல் - சாயை தோன்ற, 5. துயிலுணர்ந்தார் - விழித்தார். 6. புலர-வாட; கெட; நீங்க.

செய்யுள் முதற்குறிப்பு அகராதி

அண்ணார் வெறுக்க	37	ஊன்பு குழைய	38
அத்தை மகள்	44	என்ற எனோவாரி	25
அப்பாவின் நன்மதிப்பும்	60	என்ற முதியவளை	12
அம்மா அவர்க் குணர்வு	27	என்றன் முகம்	46
ஆருகு வரவும்	11	என்றாள் உரை	19
அருளும் அறநும்	23	என்று நகைத்து	61
அவ்வேலை யில்லையில்	11	என்று மருத்துவ	26
அழகன் உடுவன்	16	என்று மொழிந்து	35
அறத்தில் களியும்	31	என்றென் இருகரமும்	57
அன்பே எனதுயிர்	34	என்றென் முகத்தை	51
அன்னை அழுதொழுகு	56	என்றென் செவி	10
அன்னை தலைக்குழுவை	29	என்றேன் எனது	32
ஆட்டைத் திதி	39	என்ன உரைத்தெனது	40
ஆண்டு சில	39	என்ன மசிழ்ந்தெனது	57
ஆர்ப்போடு	7	என்ன வகையில்	48
ஆன்ற எமதுகுடி	22	என்னின் எனக்கினியள்	60
இடிந்து விழுந்த	17	என்னை என் சிற்றன்னை	45
இந்த முறி	15	என்னை நின் அன்னை	18
இன்றும்மை நம்பி	52	எனக்குப் புதல்வர்	42
ஈன்றேர் இருவரையுந்	12	ஏகல் இருத்தல்	45
உங்கள் குலமுதல்வர்	16	ஏகேன் இனி	45
உடலும் உயிரும்	31	ஏதும் வினவ	52
உவப்பும் உளம்	56	ஏலம் கிராம்பு	2
உள்ளம் பதைக்க	4	ஓதம் உடல்	37
உற்றேன் நெருநல்	39	கண்கள் திறந்து	27
உறங்க விரும்பி	52	கண்ட பொழுதவளை	59
எங்கள் அனோவரையும்	49	கண்ணே களிவெறியை	40
எந்தைக் கிளையள்	37	கண்ணைத் துடைத்து	33
எந்தானும் எங்கும்	47	கரும்பு மொழி	25
எல்லாருங் கைகொட்டி	8	கரும்பு மொழியள்	39
எல்லாரும் வந்தயர்ந்த	5	கல்லாரு முட்கம்பி	8
எல்லை இலாதபல	48	கன்னல் மொழி	59
		காதல் மகள்	14

காதல் மருகி	61	தான் அக் களிமகளை	54
காதற் கிணியன்	32	திங்கள் முகத்தில்	34
காது கசக்கும்	14	ஶ ருட்டுக் கழகனும்	48
காதைக் கடித்துனது	15	துயரும் நிலையில்	38
காலை எனதுயிரை	24	தூரத்துச் சாளரத்தின்	27
காலையில் காட்சியினில்	55	தெருவில் திரிபவர்கள்	12
காலை விடிந்தவுடன்	54	தேரில் சிறை	51
கான்யாற்று	4	தொழுவில் உழவன்	16
கிட்டாமல் பேசாமல்	4	நஞ்சிற் கொடியவர்கள்	34
கிழமை முழுதும்	35	நரியை அரி	24
குத்தின கத்தி	19	நல்லார்க்கு அறம்	23
கூடங் கடந்தகண்ற	20	நல்லார் முகத்தில்	7
கேட்ட வரத்தை	41	நன்றி உணர்வு	58
கைமை நிலை	13	நாங்கள் இனி	43
கையில் மகவெட்டுக்கும்	3	நாணைல் உயிர்	53
கொஞ்சம் மொழிகள்	49	நாணிச் சுணங்கில்	23
கொள்ளிக்குப் பின்னை	54	நானும் நலனும்	50
கொழுநன் இறந்து	42	நானிந்த நாதியற்ற	13
கோவில் குளங்களிலும்	47	நானும் மருத்துவ	26
சாடித் துருவி	49	நீத்தம் தொழும்	30
சீத்தி அணுகி	43	நில்லோம் இனி	17
சிற்றன்னை	0	நீராடும் ஊரார்கள்	4
சின்னம்தை தன்னை	47	நீரார் எனை	28
சீனத்துப் பெண்ணுகி	14	நீரில் கயல்	53
செத்தாள் கொடுமை	55	நேரில் குறைஇரக்க	18
செய்ய தவக்காத்தி	33	நோந்தேனை வந்து	35
சேவல் சிறகடித்து	57	நோவேன் அகள்விர்	32
சொல்லும் தொடங்கி	27	நோற்ற குரவர்	28
தகவும் திறலும்	37	படரும் மகளிர்	30
தந்தை இறக்க	17	பணத்தைச் சிறிது:	2
தந்தை மறந்த	56	பநுத்த உடவினர்	5
தம்மைத் தொழுது	59	பல்லோரும் பார்க்க	6

பன்னிக் கதவை	22	மன்றமுறை	10
பாட்டர் உடன்	51	மாடிக் கதவை	51
பாலைப் பருகி	44	மாலை மயங்க	9
பித்தன் பிதற்றுவன்	30	புத்தின் ஒளிதவழும்	6
பின்னே அவள்	21	முன்னம் புகுந்தமுது	41
பிகுவைஇத் தென்	21	முன்னை அறம்	41
பூசி மெழுக	50	முன்னைத் தல	28
பெய்மான் நுமது	46	யாயும் அயலவளும்	20
பெரிய மருத்துவர்கள்	43	வந்த வணிகத	46
பெருமை நுமதுரிமை	31	வல்ல மருந்துனது	22
பெற்றூர் இருவரையும்	24	வள்ளி தனைமுருகன்	10
பெற்றும் பிழைத்தவர்கள்	47	வாயிற் கதவை	44
பேசாமல் கேட்டு	50	வாராய்ஜிப் பக்க	21
பேசும் மனிதருடன்	1	வாலை அடித்தகன்ற	8
பேதை முளி	33	வாவா எனமுதியள்	19
பைய நகர்ந்தறையின்	53	வாழ்க உலகு	1
பொங்கல் பெருஷிழுவு	3	வானம் வறப்பினுங்	2
பொங்கல் விழுவயர்ந்து	5	வானுட்டு மாட்சி	13
பொங்கி எழும்	23	வானுர் மதி	29
பொல்லா அறுதலிகள்	42	வானே வறுமை	40
போவோம் வருவை	18	வீட்டை கணை	12
போனுள் திரும்பு	36	வீடிந்த உடன் பிணத்தை	55
மஞ்சத்தில் துஞ்சுபவர்	58	விரைவில் வருவை	36
மஞ்சத்துப் பஞ்சணை	34	வீட்டிற் புகுந்த	9
மடியில் கனம்	17	வீதி நிறைந்தினைர்	11
மண்ணிக் கிளர்	42	வீரன்னன் றெல்லோரும்	9
மண்ணில் வனப்பு	29	வீழ்வு சிறப்பு	30
மதனர் உடல்	25	வெள்ளத் தலை	60
மதுவை விழுவில்	54	வெள்ளம் விழுங்க	61
மல்லார்தோன்	6	வெள்ளி முளைத்து	3
மல்லிட்டு வெல்வாரும்	7	வெள்ளை மலரினங்கள்	58
மழுவு கெழும்	15	வெளியில் இருப்பம்	26
மற்ற மருத்துவர்க்கும்	36	வேலை முடியுமுனம்	44

